



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,745 — THURSDAY, DECEMBER 23, 1954

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	2115
Province of Uva	—	Notices under the Land Development Ordinances	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	2121
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Licences to Ply Omnibuses or Hiring Car Services, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 655 OF 1954

Reference No. LA/7258/J/AL/401.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 10, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I Government Agent, Assistant Government Agent or other authorized officer	II Description of land
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141 and 142 in Supplement 1 to final village plan 2,489

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 656 OF 1954

Reference No. LD. 3351/J/AL/2299.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 13, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

2115—J N B 41203-841 (12/54)

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Eastern Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5 and 6 in preliminary plan A 1,112

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 657 OF 1954

Reference No. LA/LRO/54/68-J 54 L28

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 13, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 91, 93 and 95 in Extract 1 to village plan 594

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 658 OF 1954

Reference No Q. 4430/J/LLD/2646

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 14, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2 in preliminary plan A 3,542 and lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in preliminary plan A 3,543

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 659 OF 1954

Reference No Q 4630/J/LLD/229/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 14, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2 and 3 in preliminary plan A 3,284

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 660 OF 1954

Reference No. Q. 4723/J/LLD/665/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, December 14, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE	
<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 3,011

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 661 OF 1954

Reference No J 54 LG 107-S/R/A—8

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 14, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Western Province, or other officer authorized by him	Lots 1, 2, 3, 4, 5, 6 and 9 in preliminary plan A 3,370

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 662 OF 1954

Reference No LP 6508/J/TW/2132.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 14, 1954.

P. B BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Southern Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,447

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 663 OF 1954

Reference No. LD. 1197/LE/J/E/1834.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, December 14, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i>	<i>II</i>
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Assistant Government Agent, Nuwara Eliya District, or other officer authorized by him	<p align="center">An allotment of land called St Leonard's Estate, in extent about 5 A 0 R. 05 P, situated at Ragala Village, D R O's Division of Walapone, Nuwara Eliya District, and bounded as follows:—</p> <p align="center">North by Estate Road; East by St Leonard's Estate, South by R C Church premises; West by Estate Road</p>

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 34 perches from the land called Medakumbura, situated at Dewalapola, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North, south and west by remaining portions of the same land;
East by Oya

(2) A portion, in extent about 37 perches from the land called Medakumbura, situated at Dewalapola, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows —

North, east and south by remaining portions of the same land,
West by Oya

(3) A portion, in extent about 14 perches from the land called Ambagahakotuwa, situated at Dewalapola, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows:—

North, south and west by remaining portion of the same land;
East by oya.

(4) A portion, in extent about 9 perches from the land called Boiagampitiya, situated at Dewalapola, Alutkuru Korale North (B), Colombo District; and bounded as follows.—

North, east and south by remaining portions of the same land,
West by Oya

Ref No Q. 4754/J 54 L 157
Colombo, November 25, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about half an acre from the land called Hedawakagahawatta, situated at Makola Village, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by balance portion of the same land,
East by Hedawakagahawatta claimed by Mrs K Enso Perera,
South by a portion of the same land,
West by Hedawakagahawatta claimed by T Bastian Perera and others

(2) A portion, in extent about 3 acres from the land called Hedawakagahawatta, situated at Makola Village Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North and west by Hedawakagahawatta claimed by Mr T B P Gunatillake,
East by Hapugaskanda Senior School premises,
South by land claimed by Mr T B P Gunatillake

(3) A portion, in extent about one acre from the land called Millagahawatta *alias* Tutunhomu, situated at Makola Village, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District; and bounded as follows —

North by P W D Road,
East by remaining portion of land claimed by Mr. T T M. D Gunatillake.
South and west by land claimed by Hapugaskanda Senior School

Ref No. Q 4787/J54 E276
Colombo, November 23, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Dawatagahawatta Group, in extent about 18 acres, situated at Pinnameda, Siyane Korale West, Adicari Pattuwa, Colombo District, and bounded as follows —

North by lands belonging to R A A Bastian Weerasakera, S H Maithahamy and Theerisa Weerasakera,
North-east by paddy field (Dorakadakumbura), garden and low jungle of A T Pigeira,
East and south-east by lands belonging to H Liyanaduru Appu (low jungle) of A T Pigeira K Martin Weerasinghe,
K G. Abraham Silva and T A Pabilis,
South by Enderamulla-Wohkadamulla Military Road.
West by V C Road to Gonggota

Ref No Q 4798/J54 S324
Colombo, November 22, 1954

P B BULANKULAMI,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 0 A. 0 R. 30 P., out of Belgravia Boutique area, situated in Lindula Village (near culvert 27/3), Village Headman's Division of Talawakelle, D R O's Division of Kotmale, Nuwara Eliya District; and bounded as follows —

North by premises of a house belonging to Mr C Hemachandra of Messrs Hemachandra & Co., Talawakelle, and Belgrave Group, Lmdula;
East by main road of Talawakelle and Nuwara Eliya by a culvert No 27/3;
South by premises of boutique of Mr K G Carolis Appuhamy, rented from Hemachandra & Co.,
West by tea land of Barewell Group of Lmdula

Ref. No J/54 T 278 (LD 1264)
Colombo, November 23, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

LA. 2941.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The land called Naduvukadduvayal, in extent about 1 46 acres, situated in Kuchchaveli Village, Kaddukkulam Pattu, Trincomalee District; and bounded as follows:—

North and south by private land belonging to S Kasipillai, C Arumugam, C. Velupillai, K Kathirathamby, heirs of K Kandiah, S Sivapalan, V. Kandappillai, K Kunasegaram, S. Kanagasabapathy and K Saravanamuttu (minor), and L. D. O. land of K. Thambyay;
East and west by Crown land,

Ref. No. J 54 L149
Colombo, November 24, 1954,

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No LW 3865.

I, Punoht Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two allotments, totalling in extent approximately 1 A. 1 R. 35 P., of land called Kardekumbura and Mahaotumbekumbura, situated within the Urban Council limits of Badulla, Ralpola Korale, Yatikinda Division, Badulla District, and bounded as follows:—

North by property of Mr D J Horagoda ;
East by part of the land called Mahaotumbe kumbura ,
South by Hospital premises ,
West by Circular Road

Ref No J54 H317
Colombo, November 27, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No MA/AC/2539/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,751, Grandpass, Ward No 9—New Bazaar, within the Municipal limits of
Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Premises bearing assessment Nos. 114, 114 (1-7, 11, 12, 14 and 15), 116, 118, 124, 132 and 140, Chapel Place	Garden 40 years, contains 2 jak trees 10 and 40 years, 10 coconut trees 40 years, 1 ratadel tree 30 years, 3 mango trees 15 years, 2 siyambula trees 15 years, 1 ratalaulu tree 8 years, 1 biling tree 20 years, 1 pora tree 8 years, 1 murunga tree 1 year, 10 papaw trees 2 years and 9 plantain bushes and 2 tiled zinc mud buildings, 1 concrete masonry building and 2 inspection holes	Asambai Adamaly, C/o Mossis Hernas (Drugs) Ltd, 9, Dam Street, Colombo	0 2 31.94
Total				0 2 31 94

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Municipal Office, Town Hall, Colombo, on February 22, 1955, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 8, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation, and the details of the computation of such amounts.

Town Hall,
Colombo, December 7, 1954.

WILLIAM GOPALLAWA,
Municipal Commissioner, Colombo, Acquiring Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q 4556/J/LG/24/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No A 3,737 Village—Pahala Mapitigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Galgamayawatta alias Madeniyaewatta	Coconut garden and foot-path	Curuwita Arachchige Kaiunadasa alias Komponis of Pahala Mapitigama, Malwana	0 0 38

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 16, 1955, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 2, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 18, 1954

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q 4549/J/LG/9/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No A 3,754. Village—Galkissa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Ambagahawatta, part of assessment Nos 293/3, 293/4 and 293/5, Galkissa Road	Garden	Heirs of the late T. P. Silva of 53, Kesbawa Road, Boralesgomuwa, T. S. Silva, c/o K. B. L. Perera & Sons, Hondala, T. W. Silva, T. D. Silva and Miss T. Selentina Silva, all of Fonseka Road, Mt. Lavinia, Mrs. Garvin Soysa, Tiruwanaketiya, Ratnapura; Mrs. M. A. Perera and Mrs. C. Angaltuna Fonseka of 35 and 33, Sumanarama Road, Mt Lavinia	0 0 3 56

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 16, 1955, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 2, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, December 18, 1954

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q 4232/J/HLG 2052

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,745 Village—Pore	Name of Claimant	Extent		
					A	R	P
1	Wanapothamukalana	Rubber garden		Mayadunnage Francisahamy <i>alias</i> Soidahamy, M. Don Elphi Appuhamy, M. Don Thomas Appuhamy, M. Don Carols Appuhamy and M. Dona Balanona, all of Pore, Atuugniya	0	0	16

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 18, 1955, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 4, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, December 18, 1954.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. Q 4354/J/LLD 2477

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

Lot	Name of Land	Description	Preliminary plan No A 3,726 Villages—Botale Ihalagama and Botale Pahalagama	Name of Claimant	Extent		
					A	R	P
1	Delwalaliyadda	Paddy field		H. Charles Appuhamy and D. A. Samaradiyankara, both of Botale, Ihalagama	0	0	2 5
2	Nawalaliyadda	do		M. A. Maguishamy and M. A. Lewishamy, both of Botale, Ihalagama	0	0	1
3	Nawalakumbura	do		L. W. Sobonaide, L. W. Don Juan Naide, L. W. Elaris Naide, L. W. Oisa Nachchire, all of Botale, Ihalagama, and L. W. Anjo of Nakkawatta	0	0	3 2
4	Bomulla	Coconut garden		D. S. A. Amerasekera, Botale, Pahalagama	0	0	18 6
5	Owitiyadda	Paddy field with a coconut tree and 5 jak trees		K. A. Alice Nona, P. A. Aboysekera and Stephen Gomes, Botale, Ihalagama	0	0	10

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Colombo Kachcheri, on February 18, 1955, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 4, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, Decobber 18, 1954

W. PATTANANATHAN,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4461/J/HLG/1891.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired

All that portion of land in extent 2 A. 0 R 13 P, out of Maria Estate, Rotupihilla, and Rotupihilla Aswedduma, situated in Udagampaha Korale, Pata Dumbura, Kandy District, and more particularly described as lots 17 to 24 in P. P. A. 2.006

Lot	Village	Name of Land	Name of Claimant	Extent		
				A	R	P
17	Wavvma	Maria Estate (Longford Division, (Road)	Heirs of the late Rowland Boustead (Agents: Messrs Harrison & Crossfield, Ltd, Colombo)	0	2	33
18	Do	do.	do	0	0	7
19	Pallegrama Ihalagammedda	do.	do	0	0	7
20	Do.	do.	do	0	3	19
21	Do.	do.	do	0	1	10

Lot	Village	Name of Land	Name of Claimant	Extent		
				A	R.	P.
23	Pallegama Ihalgammedda	Mania Estate (Galgollo Division)	Heirs of the late Rowland Boustead (Agents Messrs Harrison & Crossfield, Ltd, Colombo)	0	0	7
22	Do	Rotupihilla	Rathuwadigedera Kira of Pallegama	0	0	5
24	Do	Rotupihille Aswedduma	do	0	0	5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on February 17, 1955 at 10 45 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 10, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 14, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LR 1013.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Description	Name of Claimant	Extent		
			A	R.	P.
Preliminary plan No A 108. Village—Alut Diulwewa					
4	Cart track	Volage Ukkuwa Velage Pina, Kapuwage Kumara, Punchage Dinga and Kaluwage Petta, all of Alut Diulwewa	0	0	3 4
7	Stream	Velage Pina of Alut Diulwewa	0	0	2 7
14	Road	do.	0	0	2 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Galenbindunuwewa Jireut Bungalow, on January 27 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 19, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Anuradhapura, December 16, 1954.

A I MOHIDEEN,
Additional Assistant Government Agent.

Land Redemption Notices

No. Q 4821/LRO/APL 5143A

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Lot	Name of land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
Preliminary plan No A 3,700. Village—Wewagodara						
1.	Delgahaothukumbura	Paddy field, contains 14 arecanut trees 10 years	Mrs P. U. Ratnatunga of 496, Havelock Road, Colombo	0	2	7
2.	Do	Paddy field	do.	..	0	0 8
				Total	0	2 15

No. Q. 4820/LRO/APL 5143.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No A 3,699 Village—Wewagedara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Higgahawatta <i>alias</i> Kahatagahawatta	Garden 50 years (no cultivation), contains part of cart track	Heirs of Mrs P do S Gunasekera, c/o D J S C do S Gunasekera, Pamankada, Wellawatta	0	0	1
2	Do	Garden contains 2 coconut trees 50 years and part of foot-path	do	0	0	12
3	Do	Garden contains coconut, jak 50 years, parts of cart track and foot-path	do	1	1	38
4	Do	Garden 50 years (no cultivation)	do	0	0	5
5	Do	Garden and cart track contains 4 jak trees 50 years and 1 acconut tree 10 years	do	0	0	6
6	Kotidalgodella	Coconut garden contains 2 coconut trees 30 years and part of foot-path	do	0	0	2
7	Do	Coconut garden 30-40 years contains part of foot-path	do	1	2	0
8	Kolankumbura	Paddy field	Mrs P U. Ratnatunga, 496, Havelock Road, Colombo 6	0	2	24
Total				3	3	8

No LA/LRO/54/105/LRO/APL 2049/J 54 L383

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954

P B Bulankulame,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No 2 to F V P 1,424 Village—Urapotta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
114	Kosgahamulahena <i>alias</i> Kadurugahamulahena Ehatugahamulahena Dangahamulahena Siyambalagahamulahena Battawattawela <i>alias</i> watta	Coconut garden and waste land contains a cadjan thatched and mud walls temporary house and kitchen	Heirs of the late Mrs. B C. M Carron (Administrator, T V. K. Carron, 331, Kalubowila Road, Doluwala	11	1	17
116	Kosgahamulahena Ehatugahamulahena	Coconut garden	do	0	1	23
117	Kumbukgahawewa Kadurugahamulahena	Tank and bund contains coconut trees	do	0	0	19
118	Kumbukgahawewa Dangahamulahena	Tank contains 1 coconut tree	do	0	0	5
119	Dangahamulahena	Coconut garden contains 1 coconut tree	do	0	0	3
120	Kajugahawatte	Waste land contains 7 coconut trees	do	0	2	25
Total				12	2	12

No LA/LRO/54/104/LRO/APL 4716/J 54 L378

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 16, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No. 2 to final village plan No 972. Village—Dolana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
27	Tuttripitiyawatte and Tuttripitiahena	Coconut garden	P H Jayasinghe, Nattandiya	2	0	10
28	Do.	do	do	4	1	37
Total				6	2	7

No LA/LRO/54/99/LRO/APL 1446/J 54 L368

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 9, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Preliminary Plan No A 1,340 Village—Dambokku

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Bangalawa Estate	Coconut Estate contains coconut, jak and kaju 15 30 years and slab rocks	Col and Mrs W G Mack of Bangalawa Estate, Dambokka, Kurunogala	5	0	0
2	Do	do	do	5	0	0
3	Do	do	do	5	0	0
4	Do	do	do	5	0	0
5	Do	Paddy field and coconut estate contains coconut, jak and kaju 15-30 years and slab rocks	do	5	0	0
6	Do	Coconut estate contains coconut and jak 15-30 years	do	0	2	6
Total				25	2	6

No LA/LRO/54/100/LRO/APL 5774A/J 54 L351.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950,
AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now therefore, I, Punchi Banda Bulankulamo, Minister of Lands and Land Development do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, September 22, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No 6 to Final Village Plan 405 Village—Kalugamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
41	Rukgollowatte and Godolowatta	Paddy field, chena, oak and coconut plants 1-30 years and coconut, kaju and nain 15-30 years and 1 earth wall	Mrs Don Roida Nonu, Kaputubandara of Udugampola	5	3	1
42	Do	Paddy field and coconut garden 15-30 years, contains coconut plants 1-3 years	do	1	0	0
43	Do	Coconut garden contains coconut trees 15-30 years and coconut plants 1-3 years	do	0	0	30
Total				7	0	0

No LA/LRO/54/101/LRO/APL 4336/J 54 L367

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950,
AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulamo, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 9, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No 2 to P V P No 1,716½ Village—Hottipola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
191	Hitanawatte	Coconut garden 20-55 years	L Francis Fernando, Etambawila Estate, Rajakadaluwa, L Mathamariya Fernando, Kudahakapola, Jaala, J. Josephine Fernando, Kenuwana, Jaala, L Kaithan Fernando, and I Sryadoris Fernando both of Dalupothawatta, Hettipola	4	2	37
Total				4	2	37

No LA/LRO/54/102/LRO/APL/3937/J 54 L 366

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950,
AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 9, 1954,

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No 3 to Final Village Plan 218. Village—Kamugala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
55	Mavidalupothehena <i>alias</i> Mavidalupthewatte	Coconut garden 10-50 years	Mrs R T Mendis, "Shah-mar", Rajaguriya	2	1	16
56	Do,	do	do	0	0	23
Total				2	1	39

L. D —B 40/50.

No. LA/LRO/54/108/LRO/APL 5836/J 54 L 386.

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950,
AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No 3 to F V P 232 Village—Pahala Medagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
54	Meegahamulawatta	Coconut garden contains coconut, jak, mango trees, coconut plants and plantain trees, 1 temporary latrine, 1 temporary house and 1 masonry tomb	Mrs P Menik Etana Hamme of Danpolessa, Narammala	0	3	35
55	Do.	Coconut garden contains coconut plants and coconut, jak, mango, naran and kumbuk trees	do	0	0	15
56	Nitullagahakumbura	Paddy field	do	0	0	6
57	Boralugodewatta	Paddy field and coconut garden contains coconut, jak, kaju trees and a ridge	do	3	2	25
Total				4	3	1

No LA/LRO/54/107/LRO/APL 1409 B/J 54 L 384

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950,
AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement 3 to F V P 1,424 Village—Urapotta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
121	Kurundugahamulahena	Coconut garden 30 to 35 years contains a thatched mud house	Heirs of the late Mrs B C M Carron (Administrator, T V K. Carron, J P, U M, 331, Kalubowila Road, Dehiwela)	3	0	16
122	Do	Coconut garden 30 to 35 years	do	0	1	2
Total				3	1	18

No LA/LRO/54/106/LRO/APL 2049A/J54/L385

**DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950,
AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, October 18, 1954

P B BULANKULAME,
Minister of Lands and Land Development

Schedule

Supplement No 1 to F V P No 2,044 Village—Palugomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
262	Nugagahamulawatte	Coconut garden 40 years and part of water hole	Heirs of late Mrs B C M Carron, 'Highlands', Queen's Road, Colombo (Administrator T V K Carron, J P, U M, 331, Kalubowila Road, Dehiwela)	0	0	14
263	Do	Coconut garden 40 years and part of water hole contains a cadjan and mud house	do.	5	0	28
Total				5	1	2

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය 4787/පේ54 ඊ 276

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරලේ අදිකාරි පත්තුවේ මාකොල යන ගමේ පිහිටි හැඩවක ගහවත්ත යන ඉඩමෙන් අක්කර 3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේ ඉතිරි කොටස, නැගෙනහිරට කේ. එන්සො පෙරේරා අයිතිකම් කියන හැඩවක ගහවත්ත;

දකුණට එම ඉඩමේම කොටසක්, බස්නාහිරට: ටී බස්නාහිර පෙරේරා සහ අනිත් අය අයිතිකම් කියන හැඩවකගහවත්ත

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරලේ අදිකාරි පත්තුවේ මාකොල යන ගමේ පිහිටි හැඩවකගහවත්ත යන ඉඩමෙන් අක්කර 3 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට ටී බී පී ශුණතිලක මහතා, අයිතිකම් කියන හැඩවකගහවත්ත, නැගෙනහිරට හපුගස්කන්ද ස්කෝල ඉඩම,

දකුණට. ටී බී පී ශුණතිලක මහතා අයිතිකම් කියන ඉඩම,

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරලේ අදිකාරි පත්තුවේ මාකොල යන ගමේ පිහිටි මිල්ලගහවත්ත නොහොත් තුත්තිරිපේත යන ඉඩමෙන් අක්කරයක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ප්‍රසිඩ පාර, නැගෙනහිරට ටී ටී ඇම් ශුණතිලක මහතා, අයිතිකම් කියන ඉඩමේ ඉතිරි කොටස,

දකුණට සහ බස්නාහිරට හපුගස්කන්ද ස්කෝලයට අයිති ඉඩම

ටී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 23වෙනි දින කොළඹදීය

අංකය කීට් 4798/පේ 54 ඇස් 324

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරලේ අදිකාරි පත්තුවේ පිත්තමැද පිහිටි අක්කර 18ක් පමණ විශාලකම් ඇති දවටගහවත්ත ගුරුප්ප යන ඉඩම ඊට මායිම් —

උතුරට. ආර් ඒ. ඒ බස්නාහිර විරසේකර, ඇස් එච් මාර්තගමට සහ හෙරේසා විරසේකරට අයිති ඉඩම්,

ඊසානට දෙරකබකුඹුර යන කුඹුර සහ ඒ ටී පිහේරාට අයිති ඉඩම;

෧෪

නැගෙනහිරට සහ ඊසානට එච් ලියදුරු අප්පුට, ඒ ටී පිහේරාට, කේ මාටින් විරසිංහට, කේ ජී ඒබ්‍රහම් සිල්වට සහ ටී ඒ පබ්ලිෂ්ට අයිති ඉඩම්,

දකුණට. එබේරමුල්ල-වැලිකඩමුල්ල මිලිටරි පාර, බස්නාහිරට ගොන්ගිතොටට යන ගමසහ පාර

ටී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ නොවැම්බර් මස 22 වැනි දින කොළඹදීය

මගේ අංකය ඇල් බඩලීඩ් 3865

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

බදුල්ල දිස්ත්‍රික්කයේ යටිකිද කොටසේ ඊල්පොල කෝරලේ බදුල්ල පළාත් ආණ්ඩු සභාවේ මායිම් තුළ පිහිටි කරන්දේ කුඹුර සහ මහ මඩුවේ කුඹුර නමැති අක්කර 1, රු.බී 1, පර්චස් 35ක් පමණ ඇති ඉඩම් කැබැලි දෙක, ඊට මායිම් —

උතුරට බී ජේ හොරගොඩ මහතාගේ ඉඩම; නැගෙනහිරට මහමඩුවේ කුඹුර නමැති ඉඩමේ කොටසක්,

දකුණට ඉස්ප්‍රිතාලයේ ඉඩම, බටහිරට සර්කියුලර් පාර

ටී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

පේ/54 එච් 317 වම් 1954ක් වූ නොවැම්බර් මස 27 වැනි දින කොළඹදීය

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ත්‍රුවරළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොටසයගේ තලවකුලේ ගම් මුලාද නිකුතාගේ වසමේ ලීදුල නමැති ගම 27/3 දරණ බෝක්කුව අසල පිහිටි බෙල්ලේවිය කඩ මණ්ඩියන් අක්කර 0, රු.බී 0, පර්චස් 30ක පමණ ප්‍රමාණය ඇති කොටසක්, ඊට මායිම් —

උතුරට තලවකුලේ ගේමවන්ද සහ සමාගමේ සී. ගේමවන්ද මහතාට අයත් ගෙයක් පිහිටි ස්ථානය සහ ලීදුල බෙල්ලේවිය වත්ත;

නැගෙනහිරට තලවකුලේ-ත්‍රුවරළිය මහ පාරේ අංක 27/3 දරණ බෝක්කුව,

දකුණට ගේමවන්ද සහ සමාගම විසින් කුලියට දී තිබෙන කේ. පී කරෝලිස් අප්පුහාමි මහත්මයාගේ කඩය පිහිටි ඉඩම,

බටහිරට ලීදුල බෙයර්වෙල් වත්තේ තේ ඉඩම

ටී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

අංකය පේ 54 ටී 278 වම් 1954ක් වූ නොවැම්බර් මස 23 වැනි දින කොළඹදීය

අංකය ඇල් 2941.

ඇම්ප්/ඒසී/2539/53

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ පස්වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලාන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහජන කටයුත්තකට අවශ්‍යවී තිබෙන පහත සඳහන් ඉඩම 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතෙන් වෙනස් කරන ලද 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වන කොටසේ (1) වන උප කොටස යටතේ රජය මගින් ලබාගන්නට අදහස් කරන බව මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ කඩවුකුලම් පත්තුවේ කුච්චවෙලි යන ගමේ පිහිටි විශාලත්වයෙන් අක්කර 146ක් වූ නදුකිච්චවයාල් නමැති ඉඩම, ඊට මායිම් —

ලබාගැනීමට අදහස් කරන ඉඩමේ විස්තර —
බස්නාහිර පලාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ නිම්බාසාර්—අංක 9 දරණ කොටසකය, ග්‍රාන්ඪිපාස්.

ප්‍රාරම්භ සැලැස්ම අංක ඒ 3,751

උතුරට හා දකුණට. ඇස් කාසිපිල්ලේ, සි ආරුමුගම, සි චේට්ටිල්ලේ, කේ කදිරුමනම්බි, කේ. කන්දියාගේ උරුමක් කාරයේ, ඇස් සිවපාලන්, වි. කන්දපිල්ලේ, කේ ගුණසේනරාමි, ඇස් කනගසබාපති සහ කේ. සරවනමුත්තු යන අයවලුන්ට අයිති පෞද්ගලික ඉඩම් හා කේ තම්බියාගේ ඇල් බී මී ඉඩම
නැගෙනහිරට හා බස්නාහිරට රජයේ ඉඩම

සැලැල්ල : 1.
ඉඩමේ නම . වෙපල් පෙදෙසේ තක්සේරු අංක 114, 114 (1-7, 11, 12, 14 සහ 15), 116, 118, 124, 132 සහ 140
විස්තර : අවුරුදු 40ක ගෙවත්තේ අවුරුදු 10ක් සහ 40ක් වයස කොස්ගස් 2ක්, අවුරුදු 40ක පොල්ගස් 10ක්, අවුරුදු 30ක රටදෙල් ගසක්, අවුරුදු 15ක අඹගස් 3ක්, අවුරුදු 15ක සියඹලා ගස් 2ක්, අවුරුදු 8ක රටලොවුලු ගසක්, අවුරුදු 20ක බිලිංගසක්, අවුරුදු 8ක පේර ගසක්, අවුරුදු 1ක මූරුංගා ගසක්, අවුරුදු 2ක පැපොල් ගසක්, කෙසෙල් පඳුරු 9ක් සහ උඵ සෙවිලි සිත්ක් තහවු සහ වර්ච්චි ගොඩ නැගිලි 2ක්, කොන්ක්‍රීට් ගොඩනැගිල්ලක් සහ පරික්ෂණ හිල් 2ක් ඇත.

පී බී මුලාන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

අයිතිකම් කියත්තා කොළඹ චේල්ල පිදියේ අංක 9, සේමාස් (බෙහෙත් දුවා) සමාගම බාජේ, අසම්බාසි ආදම්ලේ.
ප්‍රමාණය. අ 0, රු. 2, ප 31.94
එකතුව : අ. 0, රු. 2, ප. 31.94.

අංකය. ජේ. 54 ඇල් 149
වම් 1954^{වන} නොවැම්බර් මස 24 වැනි දින කොළඹදීය

අංකය කිව් 4754/ජේ 54 ඇල් 157

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

ඉහත සඳහන් ඉඩම පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සැමදෙනාම පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලබන නියෝජිතයෙකුගේ මාභීයයන් හෝ කොළඹ නගර ශාලාවේ නාගරික කාර්යාලයේ දී වම් 1955 පෙබරවාරි මස 22 වැනි දින පෙරවරු 9.30ට මා ගනුවට ආ යුතුයි තවද අයිතිකම් කියා සිටින සියලුදෙනාම ඔවුන්ගේ අයිති වාසිකම් කියා සිටීමේ විස්තර ඔවුන්ට අය විය යුතු මුදල් සහ ඒවා ගණන් බැඳු විස්තරද 1955^{වන} පෙබරවාරි මස 8වෙනි දින හෝ ඊට පෙර ලිපි දෙකකින් දැන්විය යුතුය.

මෙහි පහත විස්තරකර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කළ පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුලාන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි :

බඩවුම් ගොපල්ලාව,
(ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී)
කොළඹ නාගරික කොමසාරිස්තුමා

වම් 1954^{වන} දෙසැම්බර් මස 7 වැනි දින කොළඹ නගර ශාලාවේදීය

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ දෙවලපොල පිහිටි මැදකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 34 පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

අංකය කිව් 4556/ජේ/ඇල් 24/53

උතුරට, දකුණට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්,
නැගෙනහිරට මය

1954^{වන} අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ දෙවලපොල පිහිටි මැදකුඹුර යන ඉඩමෙන් පර්චස් 37 පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැන්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954^{වන} අංක 39 දරණ ඉඩම් අත්පත් කරගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950^{වන} අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට. එම ඉඩමේ ඉතිරි කොටස්,
බස්නාහිරට මය

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ දෙවලපොල පිහිටි අඹගහකොටුව යන ඉඩමෙන් පර්චස් 14 පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

මූලික ජලාත් නො ඒ 3,737 ගම—පහලමාපිටිගම

උතුරට, දකුණට සහ බස්නාහිරට. එම ඉඩමේ ඉතිරි කොටස,
නැගෙනහිරට මය

සැලැල්ල : 1.
ඉඩමේ නම ගල්ගමගවත්ත නොහොත් මාදෙනියගෙවත්ත විස්තර. අඹපාරක් ඇති පොල් ඉඩම
අයිතිකම් කියත්තා ගුරුවිට ආරච්චිගේ කරුණාදාස නොහොත් කොම්පෝනිස්, පහලමාපිටිගම
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 38

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාශයේ දෙවලපොල පිහිටි බෙරගම්පිටිය යන ඉඩමෙන් පර්චස් 9 පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955^{වන} පෙබරවාරි මස 16වැනි දින පූර්වහා 9.30ට කොළඹ කම්පේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස්;
බස්නාහිරට : මය.

පී. බී. මුලාන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954^{වන} නොවැම්බර් මස 25 වැනි දින කොළඹදීය.

තවද වම් 1955ක්වූ පෙබරවාරි මස 2 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ටි වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 2වෙනි දින කොළඹ කම්මේරියේදීය

අංකය කිව් 4351/ජේ/ඇල්ඇල්ඩී 2477

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් අත්පත් කරගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම් ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මූලික ජලාන් නො ඒ 3,726 ගම්—බෝතලේ ඉහලගම සහ බෝතලේ පහලගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම දෙල්වලලියැද්ද

විස්තර කුඹුර.

අයිතිකම් කියන්නෝ. එම් වාල්ස් අප්පුහාමි සහ ඩී ඒ සමර දිසාත්තර, බෝතලේ ඉහලගම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 25

කැබැල්ල : 2.

ඉඩමේ නම නාවලලියැද්ද

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නෝ ඇම් ඒ මාගිරිස්සාමි සහ ඇම් ඒ. උවිස්සාමි, බෝතලේ ඉහලගම

ප්‍රමාණය. අ 0, රු 0, ප 1

කැබැල්ල : 3

ඉඩමේ නම නාවලකුඹුර

විස්තර. කුඹුර

අයිතිකම් කියන්නෝ ඇල් බඩලීම් සබෝනසිද්ද, ඇල් බඩලීම් දෙත් පුවත්තසිද්ද, ඇල් බඩලීම් එලාරිස්නසිද්ද, ඇල්. බඩලීම් ඔසියනාවිච්චේ, බෝතලේ ඉහලගම සහ ඇල් බඩලීම් අංශො, තක්කවත්ත

ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබැල්ල 4.

ඉඩමේ නම බෝමුල්ල

විස්තර පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා ඩී ඇස් ඒ අමරසේකර, බෝතලේ පහලගම.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 186

කැබැල්ල 5.

ඉඩමේ නම ඕවිටලියැද්ද

විස්තර. පොල් ගසක් සහ කොස් ගස් 5ක් ඇති කුඹුර.

අයිතිකම් කියන්නෝ කේ. ඒ. ඇලිස්නෝනා, පී ඒ අබේසේකර සහ ස්ටීවන් ගෝමස්, බෝතලේ ඉහලගම

ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ පෙබරවාරි මස 18 වැනි දින අපරභාග 2.30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1955ක්වූ පෙබරවාරි මස 4 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බඩලීම් පත්මනාදන්, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 18වෙනි දින කොළඹ කම්මේරියේදීය

අංකය කිව් 4640/ජේ/ඇල්ජී 396/53

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් අත්පත් කරගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික ජලාන් නො ඒ 3,754 ගම්—ගල්කිස්ස

කැබැල්ල : 1

ඉඩමේ නම අබ්ගහවත්ත, ගල්කිස්ස පාරේ පිහිටි වරිපහම් නො. 293/3, 293/4 සහ 293/5 දරණ ඉඩම්වලින් කොටස්

විස්තර ඉඩම

අයිතිකම් කියන්නෝ නැයිඩිය පී පී සිල්වාගේ උරුමක්කාරයෝ, නො 53, කැස්බාව පාර, බොරැස්සොමුව; පී ඇස්. සිල්වා, කේ ඩී ඇල් පෙරේරා සහ පුත්‍රයෝ හාජේ, හැදල, පී බඩලීම් සිල්වා, පී ඩී සිල්වා සහ පී සෙලෙස්නිකා සිල්වා තරුණනෝනා, සියලු දෙනාම පොත්සේකා පාර, ගල්කිස්ස, ශාචිත් සොයිසා නෝනා මහත්මිය, තීරුවානකැටිය, රත්නපුර; ඇම් ඒ පෙරේරා නෝනා මහත්මිය සහ සී එන්ගල්නිනා පොත්සේකා නෝනාමහත්මිය, නො 35 සහ 33, සුමනාරාම පාර, ගල්කිස්ස

ප්‍රමාණය අ 0, රු 0, ප 356

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ පෙබරවාරි මස 16 වැනි දින අපරභාග 2.30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1955ක්වූ පෙබරවාරි මස 2 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. සාන්ටි වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා. වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 18වෙනි දින කොළඹ කම්මේරියේදීය

අංකය කිව් 4232/ජේ/එච්ඇල්ජී 2052

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම්

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික ජලාන් නො. ඒ 3,745 ගම්—පෝරේ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම වනපොතමුකලාන

විස්තර : රබර් ඉඩම

අයිතිකම් කියන්නෝ මායාදන්තගේ ඊපුන්සිනාගාමි නොහොත් සොයිදහාමි, ඇම් දෙත් ඇල්පි අප්පුහාමි, ඇම් දෙත් තෝමස් අප්පු හාමි, ඇම් දෙත් කයෝලිස් අප්පුහාමි සහ ඇම් දෝන බබානෝනා සියලු දෙනාම පෝරේ, අතුරුගිරිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ පෙබරවාරි මස 18 වැනි දින පූර්වභාග 9.30ට කොළඹ කම්මේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1955ක්වූ පෙබරවාරි මස 4 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවයත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ සෙන්ටි වි විජේමාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 18වෙනි දින කොළඹ කම්මේරියේදීය

අංකය ඇල් 4461/පේ/එච්ඇල් 1861

1954 ප්‍රංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ප්‍රංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ උඩගම්පහ කෝරළේ මෙරුයාවත්ත, රොටුපිහිල්ල, රොටුපිහිල්ලේ අස්වැද්දුම යන ඉඩම්වලින් අක්කර 2, රූ 0, පර්චස් 13 ක් වූ ලොටි නො 17 සිට 24 දක්වා ඇති කොටස්.

මුල් ප්ලාන් නො ඒ 2,006 ගම්—වාවිත්ත

කැබැල්ල : 17.

ඉඩමේ නම මෙරුයාවත්ත (පාර) (ලොන්ග්ෆීප්ප්ප් කොටස) අයිතිකම් කියන්නෝ නැසිය යුතු රෝලන්ඩ් බවුස්ටෙඩ් මහතාගේ උරුමකරුගේ ඒජන්තවරු කොළඹ සීමාසහිත හැරිසන් සහ ක්‍රොස්පිල්ඩ්

ප්‍රමාණය අ 0, රූ 2, ප 33

කැබැල්ල : 18

ඉඩමේ නම මෙරුයාවත්ත (පාර) (ලොන්ග්ෆීප්ප්ප් කොටස) අයිතිකම් කියන්නෝ නැසිය යුතු රෝලන්ඩ් බවුස්ටෙඩ් මහතාගේ උරුමකරුගේ ඒජන්තවරු කොළඹ සීමාසහිත හැරිසන් සහ ක්‍රොස්පිල්ඩ්.

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

මුල් ප්ලාන් නො ඒ 2,006 ගම්—පල්ලේගම ඉහළ ගම්මැද්ද

කැබැල්ල : 19.

ඉඩමේ නම මෙරුයාවත්ත (පාර) (ලොන්ග්ෆීප්ප්ප් කොටස) අයිතිකම් කියන්නෝ නැසිය යුතු රෝලන්ඩ් බවුස්ටෙඩ් මහතාගේ උරුමකරුගේ ඒජන්තවරු කොළඹ සීමාසහිත හැරිසන් සහ ක්‍රොස්පිල්ඩ්

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7

කැබැල්ල : 20

ඉඩමේ නම මෙරුයාවත්ත (පාර) (ලොන්ග්ෆීප්ප්ප් කොටස). අයිතිකම් කියන්නෝ නැසිය යුතු රෝලන්ඩ් බවුස්ටෙඩ් මහතාගේ උරුමකරුගේ ඒජන්තවරු කොළඹ සීමාසහිත හැරිසන් සහ ක්‍රොස්පිල්ඩ්.

ප්‍රමාණය අ 0, රූ 3, ප 19

කැබැල්ල : 21.

ඉඩමේ නම මෙරුයාවත්ත (පාර) (ලොන්ග්ෆීප්ප්ප් කොටස). අයිතිකම් කියන්නෝ නැසිය යුතු රෝලන්ඩ් බවුස්ටෙඩ් මහතාගේ උරුමකරුගේ ඒජන්තවරු කොළඹ සීමාසහිත හැරිසන් සහ ක්‍රොස්පිල්ඩ්.

ප්‍රමාණය අ 0, රූ 1, ප 10

කැබැල්ල : 22.

ඉඩමේ නම රොටුපිහිල්ල. අයිතිකම් කියන්නා රත්ගමඩගෙදර කිරු, පල්ලේගම

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 5

කැබැල්ල : 23.

ඉඩමේ නම මෙරුයාවත්ත, ගස්ගොල්ල කොටස අයිතිකම් කියන්නෝ නැසිය යුතු රෝලන්ඩ් බවුස්ටෙඩ් මහතාගේ උරුමකරුගේ ඒජන්තවරු කොළඹ සීමාසහිත හැරිසන් සහ ක්‍රොස්පිල්ඩ්.

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 7.

කැබැල්ල : 24.

ඉඩමේ නම රොටුපිහිල්ලේ අස්වැද්දුම අයිතිකම් කියන්නා රත්ගමඩගෙදර කිරු, පල්ලේගම. ප්‍රමාණය අ 0, රූ 0, ප 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 පෙබරවාරි මස 17 වන දින පෙරවරු 10 45 ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1955 පෙබරවාරි මස 10 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයක්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒන් රයිට්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක් වූ දෙසැම්බර් මස 14 වැනි දින මහනුවර කවිචේරියේදීය

අංකය ඇල් අර් 1013

1954 ප්‍රංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ප්‍රංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් සිතියමේ නො. ඒ 108. ගම්—අළුත්දිවුල්වැව.

කැබැල්ල : 4.

විස්තර කරන්න යන අඩිපාර.

අයිතිකම් කියන්නෝ අළුත්දිවුල්වැව පදිංචි චේලාගේ උක්කුවා, චේලාගේ පනා, කපුවාගේ කුමරු, පුංචාගේ කිංගා හා කළුවාගේ පෙත්තා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 34.

කැබැල්ල : 7.

විස්තර ඇල

අයිතිකම් කියන්නා අළුත්දිවුල්වැව පදිංචි චේලාගේ පිනා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 27.

කැබැල්ල : 14.

විස්තර පාර.

අයිතිකම් කියන්නා අළුත්දිවුල්වැව පදිංචි චේලාගේ පිනා

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 29

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 හේ ජනවාරි මස 27 වෙනි දින පෙරවරු 10 ට ගලෙන්බිඳුනුවැව "සර්කිට්" බංගලාවේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1955 හේ ජනවාරි මස 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ අයි මොහිදින්, අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1954 ක් වූ දෙසැම්බර් මස 16 වෙනි දින අනුරාධපුර කවිචේරියේදීය.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. සී.—බී 49/50

අංකය. ඇල්/ඇල්/අර්/54/101/ඇල්/අර්/ ඵපිඇල්. 4336/පේ 54 ඇල් 367

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) වම් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 9 වැනි දින කොළඹදීය

උපලෙඛනය

නො. 1,716½ දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකය, ගම—හෙට්ටිපොල

කැබැල්ල. 191.

ඉඩමේ නම හිටිනාවත්ත

විස්තර අවුරුදු 20-55ක් පරාන පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ: ඇල්. ඩබ්ලිව් ප්‍රනාන්දු, ඇමතිවරයන්, රාජකදවුට, ඇල්. මාර්තා මරියා ප්‍රනාන්දු මහත්මිය, කුඩකපොල, ජාඇල; ඇල්. ජෝන් පිත් ප්‍රනාන්දු මහත්මිය, කනුවන, ජාඇල; ඇල් කසිනන් ප්‍රනාන්දු, ඇල් සියදෝරිස් ප්‍රනාන්දු, දළුපොතවත්ත, හෙට්ටිපොල

ප්‍රමාණය. අ 4, රු. 2, ප 37

එකතුව: අ 4, රු. 2, ප 37

ඇල්. සී.—බී 49/50

අංකය. ඇල්/ඇල්/අර්/54/102/ඇල්/අර්/ ඵපිඇල් 3937/පේ 54 ඇල් 366

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) වම් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 9 වැනි දින කොළඹදීය.

උපලෙඛනය

නො. 218 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ තුන්වෙනි අතිරේකය ගම—කනුවන

කැබැල්ල: 55.

ඉඩමේ නම මාවිදුපොතපේන නොහොත් මාවිදුපොතේවත්ත.

විස්තර අවුරුදු 10-50 පොල්වත්ත.

අයිතිකම් කියන්නා ආර් ටී මැන්දිස් මැනිනිය, "හෙට්ටිපොල", රාජකිරිය

ප්‍රමාණය අ 2, රු. 1, ප 16.

කැබැල්ල. 56.

ඉඩමේ නම මාවිදුපොතපේන නොහොත් මාවිදුපොතේවත්ත විස්තර අවුරුදු 10-50ක් වයස් වූ පොල්වත්ත

අයිතිකම් කියන්නා ආර් ටී මැන්දිස් මැනිනිය, "හෙට්ටිපොල", රාජකිරිය.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 23

එකතුව: අ 2, රු. 1, ප 39

ඇල්. සී.—බී 49/50

අංකය. ඇල්/ඇල්/අර්/54/108/ඇල්/අර්/ ඵපිඇල් 5836/පේ 54 ඇල් 386

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙක් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතු වූ) වම් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) යටතේ එකී ඉඩම පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය

උපලෙඛනය

නො. 232 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ තුන්වෙනි අතිරේකය, ගම—පහලමැදගොඩ

කැබැල්ල. 54.

ඉඩමේ නම මිහගමුවත්ත.

විස්තර කෙසෙල්, පොල් පැල, අඹ, කොස් ගස් වලින් යුත් පොල් වත්ත; තාවකාලික ගෙයක් සහ වැසිකිළියක්ද සොහොනක්ද තිබේ අයිතිකම් කියන්නා තාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී මැණික් එතනා සාමිනේ.

ප්‍රමාණය අ 0, රු. 3, ප 35

කැබැල්ල 55

ඉඩමේ නම මිහගමුවත්ත

විස්තර කුඹුක්, තාරන්, අඹ, කොස් ගස් වලින් යුත් පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා තාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී මැණික් එතනා සාමිනේ.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 15

කැබැල්ල: 56.

ඉඩමේ නම නිකුල්ලගහකුඹුර

විස්තර කුඹුර

අයිතිකම් කියන්නා තාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී මැණික් එතනා සාමිනේ

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6

කැබැල්ල: 57.

ඉඩමේ නම බොරුපොහොඬුවත්ත

විස්තර කුඹුර සහ බැම්මක්ද, කොස්, කජු ගස් වලින් යුත් පොල් වත්ත

අයිතිකම් කියන්නා තාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී මැණික් එතනා සාමිනේ.

ප්‍රමාණය අ 3, රු. 2, ප 25.

එකතුව: අ. 4, රු. 3, ප. 1.

ඇල් ඩී—බී 49/50

අංකය ඇල්එ/ඇල්අර්බී/54/107/ඇල්අර්බී/
එපීඇල් 2049 බ/පේ 54 ඇල් 384

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනොන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942පේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) වම් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්තුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය

උපලෙඛනය

නො. 1,424 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ තුන්වෙනි අතිරේකය ගම්—උරුපොත්ත

කැබැල්ල : 121

ඉඩමේ නම : කුරුදුගහමුල්ලහේන විස්තර පොල් අතු සෙවිලි කරන ලද මැටි බිත්ති සහිත ගෙයකින් යුත් අවුරුදු 30-35ක පරණ වූ පොල් වත්ත අයිතිකම් කියන්නෝ. මියගිය බී සී ඇම් කැරන් මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ. පාලක ටී ඩී කේ කැරන් මහත්මයා, ජේ පී යූ ඇම්, නො 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය. අ 3, රු 0, ප 16

කැබැල්ල : 122

ඉඩමේ නම : කුරුදුගහමුල්ලහේන විස්තර අවුරුදු 30-35ක පරණවූ පොල්වත්ත අයිතිකම් කියන්නෝ. මියගිය බී සී ඇම් කැරන් මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක : ටී ඩී කේ කැරන් මහත්මයා, ජේ පී යූ ඇම්, නො 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය අ 0, රු 1, ප 2 එකතුව : අ 3, රු. 1, ප 18

ඇල් ඩී—බී 49/50

අංකය ඇල්එ/ඇල්අර්බී/54/106/ඇල්අර්බී/
එපීඇල් 2049 ඵ/පේ 54 ඇල් 385

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනොන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942පේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) වම් 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්තුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය

උපලෙඛනය

නො. 2,044 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ පළවෙනි අතිරේකය. ගම්—පාලුගොඩුව

කැබැල්ල : 262

ඉඩමේ නම : නුගහමුල්ලහේන විස්තර අවුරුදු 40ක පමණවූ පොල් වත්ත සහ වතුර වලෙන් කොටසක් අයිතිකම් කියන්නෝ මියගිය බී. සී ඇම් කැරන් මහත්මියගේ නීතිප්‍රකාර උරුමකරුවෝ, "හයිලැන්ඩ්ස්", ක්වින්ස් පාර, කොළඹ, පාලක : ටී ඩී කේ කැරන් මහත්මයා, ජේ පී යූ ඇම්, නො 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

කැබැල්ල : 263.

ඉඩමේ නම : නුගහමුල්ලහේන විස්තර අවුරුදු 40ක පමණවූ පොල් වත්ත සහ වතුර වලෙන් කොටසක් සහ පොල් අතු සෙවිලි කරන ලද මැටි ගෙයක්. අයිතිකම් කියන්නෝ මියගිය බී. සී ඇම් කැරන් මහත්මියගේ නීතිප්‍රකාර උරුමකරුවෝ, "හයිලැන්ඩ්ස්", ක්වින්ස් පාර, කොළඹ, පාලක : ටී ඩී කේ කැරන් මහත්මයා, ජේ පී යූ ඇම්, නො 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය අ 5, රු 0, ප 28 එකතුව අ 5, රු. 1, ප 2.

ඇල් ඩී—බී 49/50

ඇල්එ/ඇල්අර්බී/54/105/ඇල්අර්බී/එපීඇල් 2049/පේ 54 ඇල්383

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනොන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942පේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගතයුතුවූ) 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්තුලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය.

උපලෙඛනය

නො 1,424 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකය ගම්—උරුපොත්ත

කැබැල්ල : 114.

ඉඩමේ නම : කොස්ගහමුල්ලහේන නොහොත් කදුරුගහමුල්ලහේන, ඇඹුලුගහමුල්ලහේන, දංගහමුල්ලහේන, බඩුවත්තෝවෙල හෙවත් වත්ත විස්තර නාවකාලික පොල් අතු සෙවිලි කරනලද මැටි බිත්ති සහිත කුස්සියකින් යුත් ගෙයක් සහිත පොල්වත්ත සහ මුඩුබිම අයිතිකම් කියන්නෝ මියගිය බී සී ඇම් කැරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක ටී ඩී කේ කැරන් මහත්මයා, 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය අ 11, රු 1, ප 17

කැබැල්ල : 116.

ඉඩමේ නම : කොස්ගහමුල්ලහේන සහ ඇඹුලුගහමුල්ලහේන විස්තර පොල්වත්ත අයිතිකම් කියන්නෝ මියගිය බී සී ඇම් කැරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක ටී ඩී කේ කැරන් මහත්මයා, 331, කළුබෝවිල පාර, දෙහිවල. ප්‍රමාණය අ 0, රු 1, ප 23

කැබැල්ල : 117.

ඉඩමේ නම : කුඹුක්ගහවැව සහ කදුරුගහමුල්ලහේන විස්තර පොල්ගස්වලින් යුත් බැම්ම සහ වැව අයිතිකම් කියන්නෝ මියගිය බී සී ඇම් කැරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක ටී ඩී කේ කැරන් මහත්මයා, 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

කැබැල්ල : 118.

ඉඩමේ නම : කුඹුක්ගහවැව සහ දන්ගහමුල්ලහේන විස්තර පොල්ගසකින් යුත් වැව අයිතිකම් කියන්නෝ මියගිය බී සී ඇම් කැරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක : ටී ඩී කේ කැරන් මහත්මයා, 331, කළුබෝවිල පාර, දෙහිවල. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 5

කැබැල්ල : 119.

ඉඩමේ නම : දන්ගහමුල්ලහේන විස්තර පොල් ගසකින් යුත් පොල්වත්ත අයිතිකම් කියන්නෝ මියගිය බී සී ඇම් කැරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක ටී ඩී කේ කැරන් මහත්මයා, 331, කළුබෝවිල පාර, දෙහිවල ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 3

කැබැල්ල : 120.

ඉඩමේ නම කපුගහවත්ත
විස්තර පොල්ගස් 7කින් යුත් මුඩුබිම
අයිතිකම් කියත්තෝ මියගිය බී ඩී ආම් කාරන් නෝනා මහත්මියගේ නිතිප්‍රකාර හිමිකරුවෝ පාලක ටී වී කේ කාරන් මහත්මයා, 331, කළුබෝවිල පාර, දෙහිවල
ප්‍රමාණය අ 0, රු 2, ප 25
එකතුව අ 12, රු 2, ප 12

ඇල් බී—බී 49/50

ඇල්ප්/ඇල්ආර්/54/104/ඇල්ආර්/පීපීඇල් 4716/පේ 54 ඇල් 378
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගතයුතු වූ) 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බ්‍රිටන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රිටන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954කේ වූ ඔක්තෝබර් මස 16 වැනි දින
කොළඹදීය

උපලෙඛනය

නො 972 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකය ගම—දෙලන

කැබැල්ල : 27.

ඉඩමේ නම කුත්තිපිටියේවත්ත සහ කුත්තිපිටියේහේන විස්තර පොල් ඉඩම
අයිතිකම් කියත්තා පී එච් ජයසිංහ, නාත්තන් සිය
ප්‍රමාණය අ 2, රු 0 ප 10

කැබැල්ල : 28

ඉඩමේ නම කුත්තිපිටියේවත්ත සහ කුත්තිපිටියේහේන විස්තර පොල් ඉඩම.
අයිතිකම් කියත්තා පී එච් ජයසිංහ, නාත්තන් සිය.
ප්‍රමාණය අ 4, රු 1, ප 37
එකතුව. අ. 6, රු 2, ප. 7.

ඇල් බී—බී 49/50

ඇල්ප්/ඇල්ආර්/54/99/ඇල්ආර්/පීපීඇල් 1446/පේ 54 ඇල් 368.
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගතයුතු වූ) 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බ්‍රිටන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රිටන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954කේ වූ ඔක්තෝබර් මස 9 වැනි දින
කොළඹදීය.

උපලෙඛනය

නො 1,340 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්ම ගම—දම්බොක්ක කැබැල්ල. 1.

ඉඩමේ නම බංගලාවත්ත
විස්තර ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණ වූ කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත
අයිතිකම් කියත්තා කර්නල් සහ බඩලිච් ජී මැක් මැතිනිය, බංගලාවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල
ප්‍රමාණය අ 5, රු 0, ප 0

කැබැල්ල. 2.

ඉඩමේ නම බංගලාවත්ත
විස්තර ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණ වූ කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත
අයිතිකම් කියත්තා කර්නල් සහ බඩලිච් ජී මැක් මැතිනිය, බංගලාවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල
ප්‍රමාණය අ 5, රු 0, ප 0

කැබැල්ල. 3

ඉඩමේ නම බංගලාවත්ත
විස්තර ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණ වූ කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත
අයිතිකම් කියත්තා කර්නල් සහ බඩලිච් ජී මැක් මැතිනිය, බංගලාවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල
ප්‍රමාණය අ 5, රු 0, ප 0

කැබැල්ල. 4.

ඉඩමේ නම බංගලාවත්ත
විස්තර ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණ වූ කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත
අයිතිකම් කියත්තා කර්නල් සහ බඩලිච් ජී මැක් මැතිනිය, බංගලාවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල.
ප්‍රමාණය අ 5, රු 0, ප 0

කැබැල්ල : 5.

ඉඩමේ නම බංගලාවත්ත
විස්තර ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණ වූ කපු, කොස් පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත සහ කුඹුරු
අයිතිකම් කියත්තා කර්නල් සහ බඩලිච් ජී මැක් මැතිනිය, බංගලාවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල
ප්‍රමාණය. අ 5, රු 0, ප 0.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම බංගලාවත්ත
විස්තර අවුරුදු 15-30ක පමණ ඇති කපු සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත
අයිතිකම් කියත්තා කර්නල් සහ බඩලිච් ජී මැක් මැතිනිය, බංගලාවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල
ප්‍රමාණය අ 0, රු 2, ප 6
එකතුව. අ 25, රු. 2, ප. 6.

ඇල් බී—බී 49/50

ඇල්ප්/ඇල්ආර්/54/100/ඇල්ආර්/පීපීඇල් 5774/පේ 54 ඇල් 351
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගතයුතු වූ) 1954පේ අංක 39 දරණ සංශෝධිත පණතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බ්‍රිටන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රිටන්කුලමේ,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954කේ වූ සැප්තැම්බර් මස 22 වැනි දින
කොළඹදීය.



උපලේඛනය

නො 405 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ හයවෙනි අතීර්ඪය ගම්—කළුගමුව

කැබැල්ල. 41.

ඉඩමේ නම රුක්ශෙල්ලේවත්ත සහ ගොඩැල්ලේවත්ත විස්තර කුඹුර, හේන, ගල්, අවුරුදු 1-30ක පමණකු පොල් පැල අවුරුදු 15-30ක පමණකු කපු සහ තාරන් ගස් සහ ලීදක් අයිතිකම් කියත්තා දේන රොයිඩා නෝනා කපුරු බණ්ඩාර උඩුගම්පොල ප්‍රමාණය අ 5, රු 3, ප 1

කැබැල්ල. 42.

ඉඩමේ නම රුක්ශෙල්ලේවත්ත සහ ගොඩැල්ලේවත්ත විස්තර කුඹුර සහ අවුරුදු 1-3 වසස ඇති පොල් පැලවලින් යුත් අවුරුදු 15-30ක පමණකු පොල්වත්ත අයිතිකම් කියත්තා. දේන රොයිඩා නෝනා කපුරු බණ්ඩාර, උඩුගම්පොල ප්‍රමාණය අ 1, රු 0, ප 9

කැබැල්ල. 43.

ඉඩමේ නම රුක්ශෙල්ලේවත්ත සහ ගොඩැල්ලේවත්ත විස්තර අවුරුදු 1-3ක පමණ වසස්වූ පොල් පැලවලින් සහ අවුරුදු 15-30ක පමණකු පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත අයිතිකම් කියත්තා දේන රොයිඩා නෝනා කපුරු බණ්ඩාර, උඩුගම්පොල ප්‍රමාණය අ 0, රු 0, ප 30 එකතුව. අ 7, රු 0, ප 0.

අංකය කිව් 4821/ඇල්ආර්ම/ඒපිඇල් 5143 ඒ 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගතයුතුවූ) 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රැන්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954කවූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

මුල් ජලානේ නො ඒ 3,700 ගම්—වැවගෙදර

කැබැල්ල: 1.

ඉඩමේ නම දෙල්ගහමතුකුඹුර විස්තරය: අවුරුදු 10වූ පුවක් ගස් 14ක් ඇති කුඹුර අයිතිකම් කියත්තා පී යු රත්නතුංග නෝනා මහත්මිය, 496, බැව්ලොක් පාර, කොළඹ ප්‍රමාණය අ 0, රු 2, ප 7

කැබැල්ල: 2.

ඉඩමේ නම දෙල්ගහමතුකුඹුර විස්තරය: කුඹුර අයිතිකම් කියත්තා පී යු රත්නතුංග නෝනා මහත්මිය, 496, බැව්ලොක් පාර, කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 එකතුව: අ 0, රු 2, ප. 15.

අංකය කිව් 4820/ඇල්ආර්ම/ඒපිඇල් 5143 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 5 වැනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන්

සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවන තේරුම් ගතයුතුවූ) 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයාට ප්‍රාචී බණ්ඩා බ්‍රැන්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බ්‍රැන්කුලමේ, ඉඩම් සහ ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954කවූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය

උපලේඛනය

මුල් ජලානේ නො ඒ 3,699 ගම්—වැවගෙදර

කැබැල්ල 1.

ඉඩමේ නම හික්ගහවත්ත නොහොත් කහටගහවත්ත විස්තරය: අවුරුදු 50කවූ වගා නැති ඉඩම සහ කරත්ත පාර අයිතිකම් කියත්තෝ: පී ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත ප්‍රමාණය අ 0, රු. 0, ප 1.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම හික්ගහවත්ත නොහොත් කහටගහවත්ත විස්තරය අවුරුදු 50කවූ පොල් ගස් 50ක් ඇති ඉඩම සහ අඩිපාර අයිතිකම් කියත්තෝ පී ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත ප්‍රමාණය: අ 0, රු 0, ප 12.

කැබැල්ල: 3.

ඉඩමේ නම හික්ගහවත්ත නොහොත් කහටගහවත්ත විස්තරය: අවුරුදු 50කවූ පොල්, කොස් සහ කරත්ත පාරක් සහ අඩිපාරක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ: පී. ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත ප්‍රමාණය අ 1, රු 1, ප 38.

කැබැල්ල. 4

ඉඩමේ නම හික්ගහවත්ත නොහොත් කහටගහවත්ත විස්තරය අවුරුදු 50කවූ වගා නැති ඉඩම අයිතිකම් කියත්තෝ පී ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල: 5.

ඉඩමේ නම හික්ගහවත්ත නොහොත් කහටගහවත්ත විස්තරය: අවුරුදු 50කවූ කොස් ගස් 4ක් සහ පුවක් ගස් සහ කරත්ත පාරක් ඇති ඉඩම. අයිතිකම් කියත්තෝ පී. ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත. ප්‍රමාණය. අ 0, රු 0, ප 6

කැබැල්ල: 6.

ඉඩමේ නම කොට්ටේල ගොඩැල්ල විස්තරය අවුරුදු 30කවූ පොල් ගස් 2 සහ අඩි පාරක කොටසක් ඇති ඉඩම අයිතිකම් කියත්තෝ පී ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 2

කැබැල්ල: 7

ඉඩමේ නම කොට්ටේල ගොඩැල්ල විස්තරය අවුරුදු 30-40කවූ පොල් ඉඩම සහ අඩිපාරක කොටසක් අයිතිකම් කියත්තෝ පී ද ඇස්. ශුණ්ඪේකර නෝනා මහත්මිය, ජේ සී ද ඇස්. ශුණ්ඪේකර දෙස්තර මහත්මිය හාජේ, පාමන්කඩ, වැල්ලවත්ත ප්‍රමාණය. අ 1, රු 2, ප 0

කැබැල්ල 8.

ඉඩමේ නම කොලඹත් කුඹුර විස්තරය කුඹුර අයිතිකම් කියත්තා පී යු රත්නතුංග නෝනා මහත්මිය, 496, බැව්ලොක් පාර, කොළඹ 6 ප්‍රමාණය අ 0, රු 2, ප 24 එකතුව: අ. 3, රු. 3, ප. 8.

காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு நவம்பர் 25 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலையத்தின் இலக்கம்

Q 4754/J 54 L 157

காணியின் விபரம்

1 கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறுகோறன், வடக்கு (பி) ல தேவலபொல என்னும் கிராமத்திலிருக்கும் மெட்குமபுற என்னும் காணியிலிருந்து சுமார் 34 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, தெற்கு, மேற்கு, அதேகாணியின் மிகுதிப் பகுதி
கிழக்கு ஓயா

2 கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறுகோறன் வடக்கு (பி) ல தேவல பொல என்னும் கிராமத்திலிருக்கும் மெட்குமபுற என்னும் காணியிலிருந்து சுமார் 37 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி
தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி
மேற்கு ஓயா

3 கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறுகோறன், வடக்கு (பி) ல தேவல பொல என்னும் கிராமத்திலிருக்கும் அம்பகண்ட கொற்றுவு என்னும் காணியிலிருந்து சுமார் 14 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி.
தெற்கு ஷே
மேற்கு ஷே
கிழக்கு ஓயா

4 கொழும்பு டிஸ்திரிக், அலுதகுறுகோறன் வடக்கு (பி) ல தேவலபொல என்னும் கிராமத்திலிருக்கும் பெறகம் பிறறிய என்னும் காணியிலிருந்து சுமார் 9 பொச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி
கிழக்கு ஷே
தெற்கு ஷே
மேற்கு ஓயா

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகியநான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு நவம்பர் 22 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின்
இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியா
லையத்தின் இலக்கம் .

Q 4798/J54 S 324

E 4

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியன் கோறன் மேற்கு அதிகாரிப் பதனுவ, பின்னமெட கிராமத்தில் டெவத்தலாவத்த குறுப் என்னும் பூமியில் ஏறக்குறைய 18 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி கெல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆர் ஏ ஏ பலதியான வீரசேகராவுக்கும், எஸ் எச் மாராதகாமிகுக்கும் திரேசா வீரசேகராவுக்குமுடைய பூமிகள்

வடகிழக்கு ஏ ரி பிகேராவுக்குமுடைய, டொற்கட குமபுற என்னும் வயலும், வளவும் மே காட்டுப் பூமியும்

கிழக்கும் தென் கிழக்கும் எச் லெயானேறு அப்புக்குமுடைய பூமியும், எ ரி பிகேராவுக்கும், கே மாடடின் வீரசிங்கேக்கும், கே ஜி ஏபிரகாம் சிலவாவுக்கும், ரீ ஏ பிபிவிருத்திமுடைய மே காடு

தெற்கு என்டறமுல்ல-வெலிகடமுல்ல மிலிறறறி ரேட

மேற்கு கொங்கிரொறறுவுக்குப் போகும் கிராமச் சங்க ரேட

எமது இல L A 2941

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ஆண்டு கார்த்திகை 24 ந ட

காணியின் விபரம்

திருக்கோணமலை டிஸ்திரிக், கட்டுக்குப்ப பற்று, குச்சுவெளிக் கிராமத் திலிருக்கும் நடுவுக்காட்டுவயல் என்னும் ஒரு துண்டத்தரை அதன் விசாலம் 1 46 ஏக்கர்

அதன் எல்லைகளாவன —

வடக்குமதெற்கும் எஸ் காசிப்பிள்ளை, சி ஆறுமுகம், சி வேலுப் பிள்ளை, கே கதிராமத்தம்பி என்பவர்களுக்கும் கே கந்தையாவின் பின் உரித்தானாக்களுக்கும், எஸ் சிவபாலன், வி கந்தப்பிள்ளை, கே. குமாரசேகரம், எஸ். கணகசபாபதி, கே சரவணமுத்து (மைனா) என்பவர்களுக்குமுரிய சொந்தக் காணிகளும், கே தம்பையா என்பவருடைய எல் டி ஒ க காணியும்

கிழக்கும் மேற்கும் முடிக்குரிய காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ஆண்டு நவம்பர் 23 ந ட

மாகாண அல்லது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலையத்தின் இலக்கம்

J 54 T 278

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக், கொதமலைப் பி கா யின் பகுதி, தலவாககொலை கிராமத்தின் தலைமைக்காரண பகுதி, லிந்துல கிராமத்தின் (27/3 மதவின் அணமையில்) இருக்கும் பெலகிராவியா கடைப் பகுதியிலிருந்து ஏறக்குறைய ஏ 0, றா 0, ப 30 கீழ்க்காணும் விபரப்படி சூழ்ந்துள்ளது —

வடக்கு தலவாககொலை ஹேமசநதிரா அன கோவைச சோந்த திரு சீ ஹேமசநதிராவுக்கு உரிதான ஸீம, லிந்துல பெலகிராவியா சூழ்ப்படி,
கிழக்கு தலவாககொலை-நுவரெலியாப் பிரதானத் தெரு 27/3 இல மதவு,
தெற்கு தலவாககொலை ஹேமசநதிரா அன கோவிலிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கே ஜி கரோலில் அப்புறாபிக்குச் சோந்த கடை,
மேற்கு லிந்துல பெயாவெல சூழ்ப்பின் தேயிலைக் காணி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுச்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (நவம்பர்) காதநிகைமீ 27 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LW/3865
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 H 317

காணியின் விபரம்

பதுளை டிஸ்திரிக், யட்டிக்கிந்தைப் பகுதி, நிலப்பொல கோறளை, பதுளை நகர சபை எல்லைக்குள் இருக்கும் கறந்தைக்குடமுறையும், மகாதம்பேக்குடமுறை எனனும் இரு காணிகள் விசாலம் ஏ 1, றா 1, ப 35 எல்லைகள் —

வடக்கு திரு டி ஜே கெந்தைக்கொடையின் காணி,
தெற்கு ஆஸ்பத்திரிக் காணி நிலம்,
மேற்கு சேக்கிலா வீதி,
கிழக்கு மகாதம்பேக்குடமுறை எனனும் காணியில் ஒரு பகுதி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுச்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ காதநிகைமீ 23 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் }
ஏசனடுவின் இலக்கம் } Q 4787/J 54 H 276
காணி, காணி அபிவிருத்தி மந்திரி }
காரியாலயத்தின் இலக்கம் }

காணியின் விபரம்

1 கொழும்பு டிஸ்திரிக், செயன கோறளை, மேற்கு அதிகாரி பத்துவ, மாகொள கிராமத்தில், கெடவாக ஹாலத்த எனனும் பூமியில் ஏறக்குறைய 3 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெலைகள் பின் வருமாறு —

வடக்கு : இந்தப் பூமியின் மிகுதிப் பகுதி,
கிழக்கு : ஸ்ரீமதி கே எனசோ பெறேறு உரிமைபேசும், கெடவாக ஹுவத்த,
தெற்கு இந்தப் பூமியின் ஒரு பகுதி
மேற்கு ஈ வஸதியான பெறேறுவும் மறுபேரும் உரிமைபேசும் கெடவாக ஹாலத்த.

2 கொழும்பு டிஸ்திரிக், செயன கோறளை மேற்கு, அதிகாரி பத்துவ மாகொள கிராமத்தில் கெடவாக ஹாலத்த எனனும் பூமியில் ஏறக்குறைய 3 ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெலைகள் பின் வருமாறு —

வடக்கு மேற்கும் ஸ்ரீமான ஈ பி பீ குணத்திலைக்க உருமை பேசும் கெடவாஹாலத்த

கிழக்கு கப்புக்கல் கந்த சீனியா லகூல் ஆதனம்
தெற்கு ஸ்ரீமான ஈ பி பீ குணத்திலைக்க உருமைபேசும் பூமி

3 கொழும்பு டிஸ்திரிக் செயன கோறளை மேற்கு அதிகாரி பத்துவ, மாகொள கிராமத்தில் மிலைகாஹுவத்த அல்லது துத்திரி கேள எனனும் பூமியில் ஏறக்குறைய ஒரு ஏக்கர் விசாலங்கொண்ட ஒரு பகுதிக் கெளகள் பின்வருமாறு —

வடக்கு பி பளியு டி ரோட
கிழக்கு ஸ்ரீமான ஈ பி எம் டி குணத்திலைக்க உரிமை பேசும் பூமி
தெற்கும் மேற்கும் கப்புக்கல் கந்த சீனியா லகூல் உரிமை பேசும் பூமி

குறி இல MA/AC/2539/53

1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளவளவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளவளவுச் சட்டம் 7 ம பிரிவின் கீழ் அறிவித்தல்

1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொளவளவுத் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளவளவுச் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் கீழ் ஒர் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின் சொல்லப்படும் காணிகளை அரசாட்சியா ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விவரங்கள் :—

பிரதமபட்டது இல A 3,751, கிருணடாபா, தொகுதி இல 9—மேலம் மாகாணம், கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக் குட்பட்ட நீயூ பசார பகுதி

துணை 1

காணியின் பெயா சபலப் பிளேஸ் 114, 114 (1-7, 11, 12, 14, 15) 116, 118, 124, 132, 140 ம வரிப்பண இலக்க காணிகள்.

விபரம் 10-40 வருஷ பலாமாங்கள் 2 ம, 40 வருஷ தெனன் மரங்கள் 10 ம, 30 வருஷ றட்டெல் மரம் 1 ம, 15 வருஷ மாமரங்கள் 3 ம, 15 வருஷ புளிய மரங்கள் 2 ம, 8 வருஷ றட்ட லவுலா மரம் 1 ம, 20 வருஷ விவிலி மரம் 1 ம, 8 வருஷ கொய்யா மரம் 1 ம, 1 வருஷ முருங்கை மரம் 1 ம, 2 வருஷ பப்பாசி மரங்கள் 10 ம, வாழை மரங்கள் 9 ம, ஒர்போட்ட தகர மண் வீடுகளும், கொங்கிறீற கற கட்டம் 1 ம, பரிசோதனைக் குழாய்கள் 2 ம உள்ள தோட்டம் 40 வருஷம்.

உரித்தாளியின் பெயா அசம்பாய ஆதமலி திரு, ஹேமால (டறகல்) லிமிற்றட், 9 டாம் வீதி, கொழும்பு

விசாலம் ஏ 0, றா 2, ப 31 94

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம்பெற்ற காரியகாரா மூலமாக கொழும்பு நகரமண்டபம், நகரசபைக் கந்தோரில் 1955 ம ௨௭ (பெப்பிரவரி) மாசி மாதம் 22 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன்பாக வெளிப்படடு அக்காணிகளிலுள்ள உடநதைகளின் தன்மைக்கும் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்வதற்கான நஷ்டப் பணத்திற்குரிய உரிமைகளின் விவரங்களுக்கும், நஷ்டப் பணத்தின் தொகையையும், அத்தொகையின் கணக்கு விவரங்களையும் 1955 ம ௨௭ (பெப்பிரவரி) மாசி மாதம் 8 ந திகதிக்குமுன் எழுத்துமூலமாக இணைப் பிரதியில் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டபியு கோபல்லாவ,
நகர கமிஷனா, கொழும்பு,
ஆட்சி ஒப்புக்கொள்ளும் உத்தியோகஸ்தா

நகர மண்டபம், கொழும்பு,
1954 ம ௨௭ (டிசம்பர்) மாகாழிமீ 7 ந உ.

குறிப்பு இலக்கம் Q 4556/J/LG 24/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 3,737 கிராமம்—பஹலமாபிரிகம்

துணை 1

காணியின் பெயர் கலகமயவத்த அல்லது மெடனீயாகவத்த விபரம் தென்னமரவளவும், பாதவளியும் உரித்தாளின் பெயர் பஹல மாபிரிகம், மலவானயில் இருக்கும் குறுவித்த ஆறுசரிசே கறுனடாசா அல்லது கொம்போனில்

விபரம் ஏ 0, றா 0, ப 38

மேற்குறித்த காணிக் குறுவித்த அல்லது பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ம் தேதி காலை 9 30 மணிக் குறுவித்த அல்லது கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவைகளின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ செயின் வீ விஜயமான, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணடு

கொழும்புக் கச்சேரி,

1955 ம் ஆண்டு டிசெம்பர் 18 ந் உ.

Q 4549/J/LG/9/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம், —

ஆரம்பப்பட இல A 3,754 கிராமம்—கலகிசை

துணை 1

காணியின் பெயர் அம்பகஹத்த, கலகிசை ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல 293/3, 293/4, 293/5 ன் பகுதி

விபரம் தோட்டம்

உரிமைகேடவரின் பெயர் காலஞ்சென்ற ஈ பீ சிலவாவின் சந்ததியானார் இல 53, கெலபெவா ரோடு, பொறல்கொழும்பு, ஈ எல் சிலவா, 0/0 கே பீ எல் பெரோ அனட் சனல், ஹெந்தல், ஈ டிபிளயு சிலவா, ஈ உ சிலவா, செலவினி செலவற்றினு சிலவா, இவர்கள் எல்லாரும் பொன்சேகா ரோடு மவுன்தர் லினியாவில் வசிப்பவர்கள், ஸ்ரீமதி காவின் சொயசா, திருவன்கெற்றிய, இரத்தின புரி, ஸ்ரீமதி எம் ஏ பெரோ, ஸ்ரீமதி சி அங்கலரின் பொன்சேகா, இல 35 ம், 33 ம், சுமனாரும் ரோடு, மவுன்தர் லினியா

விசாலம் ஏ 0, றா 0, ப 03 56

மேற்குறித்த காணிக் குறுவித்த அல்லது பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ந் தேதி பிற்பகல் 2 30 மணிக் குறுவித்த அல்லது கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவைகளின் கோரிக்கைகளின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ செயின் விஜயமான, உதவி அரசாட்சி ஏசுணடு, கொழும்பு டிஸ்திரிக்

கொழும்புக் கச்சேரி,

1954 ம் டிசெம்பர் 18 ந் உ.

Q 4232/J/HLG 2052

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,745 கிராமம்—பொற

துணை 1

காணியின் பெயர் வனபொத்தழகலான விபரம் ரப்பாத தோட்டம்

உரிமைகேடவரின் பெயர் மாயாடுன்னகே பிரானசினஹாமி அல்லது சொயாஹாமி, எம் டொன எல் பி அப்பஹாமி, எம் டொன தோமஸ் அப்பஹாமி, எம் டொன கரோலின் அப்பஹாமி, எம் டொன பாபநோன, இவர்கள் எல்லாரும் பொற அத்தூருகிரியில் வசிப்பவர்கள் விசாலம் ஏ 0, றா 0, ப 16

மேற்குறித்த காணிக் குறுவித்த அல்லது பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ந் தேதி காலை 9 30 மணிக் குறுவித்த அல்லது கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவைகளின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ செயின் விஜயமான,

உதவி அரசாட்சி ஏசுணடு, கொழும்பு டிஸ்திரிக்

கொழும்புக் கச்சேரி,

1954 ம் ஆண்டு டிசெம்பர் 18 ந் உ.

Q 4354/J/LLD/2477

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுக்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 3,726 கிராமம்—பொத்தல் இஹலகம் பொத்தல், பஹலகம்

துணை 1

காணியின் பெயர் டெலவல்லியத் விபரம் நெலவயல்

உரித்தாளியின் பெயர் எச் சாலஸ் அப்பஹாமி, டி ஏ சமற டியன்சாரும், இருவர்களும், பொத்தல், இஹலகமில், வசிப்பவர்கள் விசாலம் ஏ 0 றா 0 ப 02 5

துணை 2

காணியின் பெயர் நவல்லியத் விபரம் நெலவயல்

உரித்தாளியின் பெயர் எம் ஏ மாகிரிலஹாமி, எம் ஏ லியுஸ் ஹாமி, இருவர்களும் பொத்தல், இஹலகமில் வசிப்பவர்கள் விசாலம் ஏ 0 றா 0 ப 01 0

துணை 3

காணியின் பெயர் நவல்குமபுற விபரம் நெலவயல்

உரித்தாளியின் பெயர் எல் டிபிளயு சொப்பொறியிதா, எல் டிபிளயு டொன ஜூ ஆனநியே, எல் டிபிளயு எலாரிஸ் நயியே, எல் டிபிளயு ஓயிசாநாச்சியிரா, பொத்தல், இஹலகம், எல் டிபிளயு அங்கோ, நாக்கவத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 03 2

துணை 4

காணியின் பெயர் பெமமூல விபரம் தென்னத் தோட்டம்,

உரித்தாளியின் பெயர் டி எஸ் ஏ அமரசேகர, பொற்றல், பஹலகம் விசாலம் ஏ 0 றா 0 ப 18 6

துணை 5

காணியின் பெயர் ஒவிறறிலியத் விபரம் ஒரு தென்னையும், 5 பலாவும் உள்ள நெலவயல்

உரித்தாளியின் பெயர் கே ஏ அலிஸ் நோன, பீ ஏ. அயசேகர ஸ்ரீபன் கோமஸ், பொத்தல், இஹலகம்

விசாலம் ஏ 0 றா 0 ப 10 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1955 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 18 ந் திகதி பிற்பகல் 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 4 ந் திகதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளயு பதமநாபன,
உதவி அரசாட்சி ஏசன

கொழும்பு,
1954 ம டிசம்பர் (டிசெம்பர்) மாகழிமீ 18 ந் உ.

LD 4461/J/HLG/1861

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின
படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம் பாதத்தம்பர பகுதி, உட்கம்பஹா கோபுரன், மெராயா தோட்டத்தில் சுமார் 2 ஏ 0 றா 13 பே விசாலமுள்ள றெட்டுபிஹில், றெட்டுபிஹில் எலவெதும் என சொல்லப்படும் இரு காணிகள், பிரதமப்பட இலக்கம் A 2,006 ல துண்டு 17, 18, 19, 20, 21, 22, 23, 24 என விவரிக் கப்பட்டிருக்கின்றன

துண்டு 17

காணியின் பெயர் வாவினன்
விபரம் மெராயா தோட்டம் லோஹ்போட டிவிசன் (றேட்டு)
உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற றேலெண்ட பவுலெட்ட
அவர்களின் உரிமையாளர்கள், (ஏசன, மெசோல ஹெரிசன் குரோஸ்பீல்ட்
லிமிட்டெட், கொழும்பு
விசாலம் ஏ 0 றா 2 ப 33

துண்டு 18

காணியின் பெயர் வாவினன்
விபரம் மெராயா தோட்டம், லோஹ்போட டிவிசன் (றேட்டு)
உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற றேலெண்ட பவுலெட்ட அவர்
களின் உரிமையாளர்கள், (ஏசன, மெசோல ஹெரிசன் குரோஸ்பீல்ட்
லிமிட்டெட், கொழும்பு
விசாலம் ஏ. 0 றா 0 ப 07

துண்டு 19.

காணியின் பெயர் பலலேகம், இஹலகமமெத்த
விபரம் மெராயா தோட்டம், லோஹ்போட டிவிசன் (றேட்டு)
உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற றேலெண்ட பவுலெட்ட அவர்
களின் உரிமையாளர்கள், (ஏசன, மெசோல ஹெரிசன் குரோஸ்பீல்ட்
லிமிட்டெட், கொழும்பு
விசாலம் ஏ 0 றா 0 ப 07

துண்டு 20

காணியின் பெயர் பலலேகம், இஹலகமமெத்த
விபரம் மெராயா தோட்டம், லோஹ்போட டிவிசன் (றேட்டு)
உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற றேலெண்ட பவுலெட்ட அவர்
களின் உரிமையாளர்கள், (ஏசன, மெசோல ஹெரிசன் குரோஸ்பீல்ட்
லிமிட்டெட், கொழும்பு
விசாலம் ஏ 0 றா 3 ப 19

துண்டு 21

காணியின் பெயர் பலலேகம், இஹலகமமெத்த
விபரம் மெராயா தோட்டம், லோஹ்போட டிவிசன் (றேட்டு)
உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற றேலெண்ட பவுலெட்ட அவர்
களின் உரிமையாளர்கள், (ஏசன, மெசோல ஹெரிசன் குரோஸ்பீல்ட்
லிமிட்டெட், கொழும்பு
விசாலம் ஏ 0 றா 1 ப 10

துண்டு 22

காணியின் பெயர் பலலேகம் இஹலகமமெத்த
விபரம் றேட்டுபிஹில்
உரித்தாளியின் பெயர் ரஹுவடியகெதர கிரா, பலலேகம்
விசாலம் ஏ 0 றா 0 ப 05

துண்டு 23

காணியின் பெயர் பலலேகம் இஹலகமமெத்த
விபரம் மரியாதோட்டம், கலகொல்ல டிவிசன்
உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற றேலெண்ட பவுலெட்ட அவர்
களின் உரிமையாளர்கள், (ஏசன, மெசோல ஹெரிசன் குரோஸ்பீல்ட்
லிமிட்டெட், கொழும்பு
விசாலம் ஏ 0 றா 0 ப 07

துண்டு 24

காணியின் பெயர் பலலேகம், இஹலகமமெத்த
விபரம் றேட்டுபிஹில் எலவெத்தும்
உரித்தாளியின் பெயர் ரஹுவடியகெதர கிரா, பலலேகம்
விசாலம் ஏ 0 றா 0 ப 05

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1955 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 17 ந் திகதி முற்பகல் 10 45 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு (பெப்ரவரி) மாசி மாதம் 10 ந் திகதிக்கு முன்னா எழுதவில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ரேனரை,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசன

கண்டி கச்சேரி,
1954 ம டிசம்பர் (டிசெம்பர்) மாகழிமீ 14 ந் உ.

இல LR 1013

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின
படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த
(திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

முதலாவதான படம் A 108 கிராமம்—அலுத்த டியுலவெவ

துண்டு 4

விபரம் வண்டி பாத
உரிமையாளரின் பெயர் வேலாகே உருவா, வேலாகே பிளூ,
கபுவாகே குமரா, புஞ்சாகே டிங்கா, கருவாகே பெற்ற இவர்கள்
எல்லோரும் அலுத்த டியுலவெவவில் இருப்பவர்கள்.
விசாலம் ஏ 0, றா 0, ப. 03.4

துண்டு 7

விபரம் நீரோடை.
உரிமையாளரின் பெயர் வேலாகே பிளூ, அலுத்த டியுலவெவ
விசாலம் ஏ 0, றா 0, ப. 02 7

துண்டு 14

விபரம் றேட்டு
உரிமையாளரின் பெயர் வேலாகே பிளூ, அலுத்த டியுலவெவ
விசாலம் ஏ 0, றா 0, ப 02 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதவில் அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1955 ம டிசம்பர் (ஜனவரி) தை மாதம் 27 ந் தேதி முற்பகல் 10 மணிக்கு கலினபிந்தனுலெவ சுற்றுப்பிரயாண வங்கனாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம டிசம்பர் (ஜனவரி) தை மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுதவில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஏ ஐ மொஹிதீன்,
மேலதிக உதவி மாகாண், அரசாட்சி ஏசன

அலுத்தபுர கச்சேரி,
1954 ம டிசம்பர் (ஜனவரி) தைமீ 16 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

LA/LRO/54/108/LRO/APL 5836/J 5 L 386

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங் களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்ப தால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினத்தே (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டு என்று அக்காணி அச்சட்டத்தின் 5ம எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம்செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஓகடோபாய் 18 ந உ.

அட்டவணை

232 ம பிரதமபட்டத்துக்கு 3 ம இணைப்படும் கிராமம்—பறலமெதகொட

துண்டு 54

காணியின் பெயர் மீகஹமுலவத்த

விபரம் தென்கை, பிலா, மாமரங்கனும், தென்னகனனுகளும் வாழை மரங்களும், ஒரு தற்காலிகமான கக்சூசம், ஒரு தற்காலிகமான வீடும், ஒரு சமாதியும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெலெஸையிலிருக்கும் சிரீமதி பீ மெனிக் எதனா ஹாமியே என்று சொல்லப்படுகிறது

விசாலம் எ 0 றா 3 ப 35

துண்டு 55

காணியின் பெயர் மீகஹமுலவத்த

விபரம் தென்கை கன்றுகளும், தென்கையும், பிலா, மா, நாரங்காய், கும்புக மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெலெஸையிலிருக்கும் சிரீமதி பீ மெனிக் எதனா ஹாமியே என்று என்று சொல்லப்படுகிறது

விசாலம் எ 0, றா 0, ப. 15

துண்டு 56

காணியின் பெயர் நிரௌகஹாகுமபுற

விபரம் நெல் வயல் உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெலெஸையிலிருக்கும் சிரீமதி பீ மெனிக் எதனா ஹாமியே என்று சொல்லப்படுகிறது

விசாலம் எ 0, றா 0, ப 06

துண்டு 57

காணியின் பெயர் பொரலுக்கொடவத்த

விபரம் தென்கை, பிலா, கஜாமரங்களும் வரம்பும், நெல் வயலும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெலெஸையிலிருக்கும் சிரீமதி பீ மெனிக் எதனா ஹாமியே என்று சொல்லப்படுகிறது

விசாலம் எ 3 றா 2, ப 25

மொத்தம் எ 4, றா 3, ப 01

LA/LRO/54/107/LRO/APL 2049 B/J 5 L 384

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்ப தால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3(5)ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62ம பிரிவுடன் சேர்த்து வாசித்து)

குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினதே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம்செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஓகடோபாய் 18 ந உ.

அட்டவணை

1,424 ம பிரதமபட்டத்துக்கு 3 ம இணைப்படும் கிராமம்—
ஊராபொத்த

துண்டு 121

காணியின் பெயர் குருந்துகஹாமுலவேன

விபரம் ஒரு மண, ஒலை வீடும் அடங்கிய 30-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் சிரீமதி பீ சீ எம் கெரன அவர்களுக்காக உரிமைபேசுவதும், பராபரிபதும், தெஹ்வல, 331 ம நிம்பா கஹுபோவில் ரோட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன என்று சொல்லப்படுகிறது

விசாலம், எ 3, றா 0, ப 16

துண்டு 122

காணியின் பெயர் குருந்துகஹாமுலவேன

விபரம் 30-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் சிரீமதி பீ சீ எம் கெரன அவர்களுக்காக உரிமைபேசுவதும், பராபரிபதும், தெஹ்வல, 331 ம நிம்பா கஹு போவில் ரோட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன என்று சொல்லப்படுகிறது

விசாலம் எ 0, றா 1, ப 02

மொத்தம் எ 3, றா 1, ப 18

LA/LRO/54/106/LRO/APL 2049 A/J 5 L 385

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்ப தால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தினதே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஓகடோபாய் 18 ந உ.

அட்டவணை

2,044 ம பிரதமபட்டத்துக்கு 7 ம இணைப்படும் கிராமம்—
பாலுகொழுவ

துண்டு 262

காணியின் பெயர் நுகஹாமுலவத்த

விபரம் நீரகுழியின் பாகமும் அடங்கிய 40 வருஷமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் சிரீமதி பீ சீ எம் கெரன அவர்களுக்காக உரிமைபேசுவதும் பராபரிபதும், தெஹ்வல 331 ம நிம்பா, கஹுபோவில் ரோட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன என்று சொல்லப்படுகிறது

விசாலம் எ 0, றா 0, ப 14

துண்டு 263

காணியின் பெயர் நுகஹாமுலவத்த

விபரம் நீர் குழியின் பாகமும் மண ஒலை வீடும் அடங்கிய 40 வருஷ முள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் சிரீமதி பீ சீ எம் கெரன அவர்களுக்காக உரிமைபேசுவதும் பராபரிபதும், தெஹ்வல 331 ம நிம்பா, கஹுபோவில் ரோட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன என்று சொல்லப்படுகிறது.

விசாலம் எ 5, றா 0, ப 28

மொத்தம் . எ 5, றா 1, ப 02

Q 4881/LRO/APL 574 3A

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினா படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவினா திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனஞ்செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஸ்) ஒக்டோபர் 18 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,700 கிராமம்—வெவகெற

துண்டு 1

காணியின் பெயர் டெலகஹத்தகும்புற விபரம் 10 வருஷமுள்ள தென்கை உள்ள நெல் வயல் உரிமைகேட்பவா பெயர் ஸ்ரீமதி பி உ ரதனதுக, இல 496, ஹவலக ரேட்டூ, கொழும்பு

விசாலம் ஏ 0 றா 2 ப 07

துண்டு 2

காணியின் பெயர் டெலகஹத்தகும்புற விபரம் 10 வருஷமுள்ள தென்கை உள்ள நெல் வயல் உரிமைகேட்பவா பெயர் ஸ்ரீமதி பி உ ரதனதுக, இல 496, ஹவலக ரேட்டூ, கொழும்பு

விசாலம் ஏ 0 றா 0 ப 08

மொத்தம் ஏ 0 றா 0 ப 15

LA/LRO/54/100/LRO/APL 5774 A/J 54 L 551

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1954 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினா கீழ் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஸ்) (செப்டெம்பர்) புரட்டாசி 22 ந உ.

405 ம பிரதமப்படத்துக்கு 6 ம இணைப்படம் கிராமம்—கல்கழுவ

துண்டு 41.

காணியின் பெயர் ருக்கோலவேவத்த, கொடெலவேவத்த விபரம் நெல் வயல், 1-30 வருஷமுள்ள சேனை, கற்பாறை, தென்கை கன்றுகரும், 15-30 வருஷமுள்ள தென்கை, கஜா, நாரகஹவும், ஒரு கிணறும்.

உரித்தாளியின் பெயர் உடுகம்பொலியிலிருக்கும் ஸ்ரீமதி டொன ரொய்தா நோனூ என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5 றா. 3 ப 01

துண்டு 42

காணியின் பெயர் ருக்கோலவேவத்த, கொடெலவேவத்த விபரம் நெல் வயல், 1-3 வருஷமுள்ள தென்கை கன்றுகள் அடங்கிய 15-30 வருஷமுள்ள தென்கை தோட்டம் உரித்தாளியின் பெயர் உடுகம்பொலியிலிருக்கும் ஸ்ரீமதி டொன ரொய்தா நோனூ என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 1 றா. 0 ப. 09

துண்டு 43.

காணியின் பெயர் ருக்கோலவேவத்த, கொடெலவேவத்த விபரம். 15-30 வருஷமுள்ள தென்கைகரும், 1-3 வருஷமுள்ள தென்கை கன்றுகரும் அடங்கிய தென்கை தோட்டம் உரித்தாளியின் பெயர் உடுகம்பொலியிலிருக்கும் ஸ்ரீமதி டொன ரொய்தா நோனூ என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 றா 0 ப 30

மொத்தம் ஏ 7 றா 0 ப 0

LA/LRO/54/102/LRO/APL 3937/J 54 L 366

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம பிரிவினா படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஸ்) ஒக்டோபர் 9 ந உ.

அட்டவணை

218 ம பிரதமப்படத்துக்கு 3 ம இணைப்படம் கிராமம்—கணுகல்

துண்டு 55

காணியின் பெயர் மாவத்திபுத்தேவேன அல்லது மாவத்திபு பொத்தேவத்த

விபரம் 10-50 வருஷமுள்ள தென்கை தோட்டம் உரிமைகேட்பவா பெயர் ராஜகிரிய, "சாலிமாரிலிருக்கும் சிரீமதி ஆர். ஈ மெண்டிலு என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 2, றா 1, ப 16

துண்டு 56

காணியின் பெயர் மாவத்திபுத்தேவேன அல்லது மாவத்திபு பொத்தேவத்த

விபரம் 10-50 வருஷமுள்ள தென்கை தோட்டம் உரிமைகேட்பவா பெயர் ராஜகிரிய, "சாலிமாரிலிருக்கும் சிரீமதி ஆர். ஈ மெண்டிலு என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 0, ப 23

மொத்தம் ஏ 2, றா 1, ப 39

இல LA/LRO/54/101/LRO/APL 4336/J 54 L 367

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம (ஸ்) (ஒக்டோபர்) ஐப்பசி 9 ந உ.

அட்டவணை

1,716½ ம பிரதமப்படத்துக்கு 2 ம இணைப்படம் கிராமம்—ஹெட்டிபொல

துண்டு 191

காணியின் பெயர் ஹிடினவத்த விபரம். 20-55 வருஷமுள்ள தென்கைதோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் ராஜகலாவு, எடம்பாவில் எஸ்டேட்டிலிருக்கும் எல் பிராண்டிஸ் பொன்னுடோவும், ஜாஎல், குடலூராகா பொலியிலிருக்கும் எல் மாதா மரியா பொன்னுடோவும், ஜாஎல், கலுவாணியிலிருக்கும் எல். ஜொஸபின் பெர்னாண்டோவும், ஜெஹ்டிபொல், தனுபொதவத்தியிலிருக்கும் எல் கயதான பொன்னுடோவும், எல் சியதோரில் பொன்னுடோவும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 4, றூ 2, ப 37

இல LA/LRO/54/99/LRO/APL 1446/J 54 L 368

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 81 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்தற கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தறகொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம டிசம்பர் (ஒகடோபர்) ஐப்பசிமீ 9 ந உ

அட்டவணை

ஆரம்பபட இலக்கம் A 1,340 கிராமம்—தம்பொக்க

துண்டு 1

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட் விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும், கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கற்களும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5, றூ 0, ப 00

துண்டு 2

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட் விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும், கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கற்களும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5, றூ 0, ப 00

துண்டு 3

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட் விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும், கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கற்களும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5, றூ 0, ப 00.

துண்டு 4.

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட் விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும், கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கற்களும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 5, றூ 0, ப 00

துண்டு 5

காணியின் பெயர் : பங்களாவ எஸ்டேட். விபரம் 15-30 வருஷமுள்ள பிலா, கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கற்களும் வயலும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது.

விசாலம் . ஏ. 5, றூ. 0, ப. 00.

துண்டு 6

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட் காணியின் பெயர் 15-30 வருஷமுள்ள தென்னையும் பிலாவும் அடங்கிய தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றூ 2, ப 06

மொத்தம் ஏ 25 றூ 2, ப 06.

இல LA/LRO/54/105/LRO/APL 2049/J 54 L 383

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்தற கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தறகொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1954 ம டிசம்பர் (ஒகடோபர்) ஐப்பசிமீ 18 ந உ

அட்டவணை

1,424 ம பிரதமபடத்துக்கு 2 ம இணைப்படும் கிராமம்—உராபொத்த

துண்டு 114

காணியின் பெயர் கொல்கஹாமுலவேன அல்லது கதருக்கஹாமுலவேன, எஹடுகஹாமுலவேன, டங்கஹாமுலவேன, சியம்பலகஹாமுலவேன, படடுவத்தவெல் அல்லது வத்த விபரம் தற்காலிகமான மண் ஒலை வீடும், ககசூசம் அடங்கிய தென்னந் தோட்டமும் தரவை நிலமும்.

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கெரன் அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹ்வல், 331 ம இலக்கம் கஹுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 11, றூ 1, ப 17

துண்டு 116

காணியின் பெயர் கொல்கஹாமுலவேன, எஹடுகஹாமுலவேன விபரம் தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கெரன் அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹ்வல், 331 ம இலக்கம் கஹுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் : ஏ 0, றூ 1, ப 23

துண்டு 117

காணியின் பெயர் குமபுகஹாவெல், கதருக்கஹாமுலவேன விபரம் தென்ன மரங்கள் அடங்கிய குளமும் குளத்து கடமும் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கெரன் அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹ்வல், 331 ம இலக்கம் கஹுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றூ 0, ப 19.

துண்டு 118

காணியின் பெயர் குமபுகஹாவெல், டங்கஹாமுலவேன விபரம் ஒரு தென்ன மரம் அடங்கிய குளம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கெரன் அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹ்வல், 331 ம இலக்கம் கஹுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் . ஏ 0, றூ 0, ப 05.

துண்டு 119

காணியின் பெயர் டங்கஹாமுலவேன விபரம் ஒரு தென்ன மரம் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கெரன் அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹ்வல், 331 ம இலக்கம் கஹுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே கெரன் என்று சொல்லப்படுகிறது

விசாலம் . ஏ. 0, றூ 0, ப. 03.

துணை 120

காணியின் பெயர் கஜூ-கஹாவத்த
விபரம் 7 தென்ன மரங்களை அடங்கிய தரவை நிலம்
உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பீ சீ எம் கெரன் அவர்
களுக்காக உரிமை கேட்கவும் பரபரிப்பதும், தெஹிவல, 331 ம
இலக்கம் கஹர்போலில் றேட்டிபுலுக்குமீ ரீ ஸீ கே கெரன் என்று
சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, றா 2, ப 25
மொத்தம் ஏ 12, றா 2, ப 12

இல LA/LRO/54/104/LRO/APL 4716/J 54 L 378

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்
5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க
காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான
பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின்
நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்
கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்ப
தால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய
நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்
5 (1) ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி
எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் (இதை குறித்த சட்டத்தின்
3 (5) ம பிரிவைத்திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து
வாசித்த) குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும்
ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ்
எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௩ (ஒகரோபா) ஜப்பசிமீ 16 ந உ

அட்டவணை

972 ம பிரதமபத்தக்கு 2 ம இணைப்படும் கிராமம்—டெலான

துணை 27

காணியின் பெயர் துத்திரிபிடியவத்த, துத்திரிபிடியவேன
விபரம் தென்னநதோட்டம்
உரிமை கேட்பவர் பெயர் நாததாண்டியிலிருக்கும் பீ எச் ஜயசிங்க
என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 2, றா 0, ப 10

துணை 28

காணியின் பெயர் துத்திரிபிடியவத்த, துத்திரிபிடியவேன
விபரம் தென்னநதோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் நாததாண்டியிலிருக்கும் பீ எச் ஜய
சிங்க என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 4, றா 1, ப 37
மொத்தம் ஏ 6, றா 2, ப 07

Q 4820/LRO/APL 5143 B C, D

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்
5 ம பிரிவினாபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க
காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான
பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின்
நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்
கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்த
திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலுசிபண்டா புலங்குலம் ஆகிய
நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின்
5 (1) ம பிரிவினாபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த
ற சட்டத்தின்படியும் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத்
திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்த) குறித்த
காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு
வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்
படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

புலுசி பண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௩ (ஒகரோபா) ஜப்பசிமீ 18 ந உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,699 கிராமம்—வெவகெதர்

துணை 1

காணியின் பெயர் ஹிக்கஹவத்த அல்லது கஹறற்கஹவத்த
காணியின் பெயர் வண்டிப்பாத்தையின் பகுதியுள்ள 50 வருஷஞ்
சென்ற பயிரிலாத தோட்டம்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குண
சேகர அவர்களின் உரித்தாளர் மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி டி
எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை

விசாலம் ஏ 0 றா 0 ப 01

துணை 2

காணியின் பெயர் ஹிக்கஹவத்த அல்லது கஹறற்கஹவத்த
விபரம் ஓற்றையடிப்பாத்தையின் பகுதியும் 50 வருஷஞ்சென்ற
2 தென்னையும் உள்ள தென்னநதோட்டம்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குண
சேகர, அவர்களின் உரித்தாளர் மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி டி
எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை

விசாலம் ஏ 0 றா 0 ப 12

துணை 3

காணியின் பெயர் ஹிக்கஹவத்த அல்லது கஹறற்கஹவத்த
விபரம் தென்ன, 50 வருஷஞ்சென்ற பலர், வண்டிப்பாத்தையின்
பகுதியும், ஓற்றையடிப்பாத்தையின் பகுதியும், உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குணசேகர
அவர்களின் உரித்தாளர் மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி டி
எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை

விசாலம் ஏ 1 றா 1 ப 38

துணை 4

காணியின் பெயர் ஹிக்கஹவத்த அல்லது கஹறற்கஹவத்த
காணியின் விபரம் பயிரிலாத 50 வருஷஞ்சென்ற தோட்டம்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குண
சேகர, அவர்களின் உரித்தாளர் மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி
டி எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை

விசாலம் ஏ 0 றா 0 ப 05

துணை 5

காணியின் பெயர் ஹிக்கஹவத்த அல்லது கஹறற்கஹவத்த
விபரம் தோட்டம், வண்டிப்பாத்த 50 வருஷஞ்சென்ற 4 பலாமரம்,
கரும் 10 வருஷஞ்சென்ற 1 கரும்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குண
சேகர அவர்களின் உரித்தாளர் மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி
டி எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை.

விசாலம் ஏ 0 றா 0 ப 06

துணை 6

காணியின் பெயர் கொற்றிதெலகொடல்
விபரம் ஓற்றையடிப்பாத்தையின் பகுதியும், 30 வருஷஞ்சென்ற
2 தென்னையும் உள்ள தென்னநதோட்டம்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குண
சேகர அவர்களின் உரித்தாளர் மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி
டி எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை

விசாலம் ஏ 0 றா 0 ப 2

துணை 7

காணியின் பெயர் கொற்றிதெலகொடல்
விபரம் ஓற்றையடிப்பாத்தையும் 30-40 வருஷஞ்சென்ற தென்னநதோட்
தோட்டம்

உரித்தாளியின் பெயர் காலஞ்சென்ற ஸ்ரீமதி பீ டி எஸ் குண
சேகர அவர்களின் உரித்தாளர், மேற்பாத்த டக்கடா ஜே எஸ் சி டி
எஸ் குணசேகர, பாமனகட, வெள்ளவத்தை

விசாலம் ஏ 1 றா 2 ப 0

துணை 8

காணியின் பெயர் கொலபின் குமபுற
விபரம் நெல்வயல்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி பூ ரத்தினதுங்க, இலக்கம் 496,
ஹெவலொக ரோட்டு, கொழும்பு 6

விசாலம் ஏ 0 றா 2 ப 34
மொத்தம் ஏ 3 றா 3 ப 08